


ହୋଇଥିମ



WITH THE BEST COMPLIMENTS

FROM

V

**CEYLON ELECTRICITY  
BOARD**

**COMMERCIAL DIVISION**

# ரேயல் கல்லூரி

தமிழ் நாடக மன்றம்

அளிக்கும்



நாடக விழா - 1987

இடம் : திருச்சிராப்பள்ளி நவாங்கலை மண்டபம்  
காலை : சப்பாட்டினால் 26 மே (6-8-87)  
வேள்ளி மாலை 5-30 மணி



இதழிசியர்கள் :

வேஸ்யுதபிள்ளை எஸ்.

அன்போட்டி பிள்ளை

துரை ஆசிரியர் : இஸ்ரான் ராஜாத்தினம்

**ROYAL COLLEGE**

என்னற்ற இன்னல்கள் வந்துற்ற போதும்  
புனரூற்று மனததை தளர்ந்து விடாமலே

மனாவிற்கும், எம் தமிழகும் வாழ்வைத் தருமாப்போல

கண்ணிற்கு நிகர் நூல்கள் தாமியற்றி வெளியிட்டு

பணபிற்கு இலக்கணமாய் வாழ்கின்ற படைப்பாளர்கட்டு

அன்புற்று நிலசாய்ந்து இம்மலரை அவர் யாதும் சமர்ப்பிக்கின்றோம்.

On Friday the 5th November

At Navarangahala

AT 5.30 P.M.

SOUVENIR EDITORS : VELAUTHAPILLAI SURESH  
ALBERTIN PERIES

SUB EDITOR : DISHAN RAJARATNAM

WITH THE BEST COMPLIMENTS

FROM



ప్రాప్తిక



V

సమాచార గ్రంథమై నీకినిసుందరి గ్రంథమై

CEYLON ELECTRICITY  
రాష్ట్రమానుషుల వ్యవస్థల ఉద్దేశముల ప్రమాణము

ఇంజనీరుల శిఖమిండ సంస్థల నుండి కుటుంబము

కృషణమానుషుల వ్యవస్థల ఉద్దేశముల కుటుంబము

మగ్రావిసెడికపిపర్సియల విత్తామ సంస్థల ఉద్దేశముల కుటుంబము

COMMERCIAL DIVISION

ரேயல் கல்லூரி

தமிழ் நாடக மன்றம்

அளிக்கும் அளிக்கும்



நாடக விழா - 1987

LANKA MEDICAL (IMPORTS) LTD.

இடம் :- நவரங்கஹல மண்டபம்

காலம் :- ஐப்பசித்திங்கள் 20ம் நாள் (6-11-87)

வெள்ளி மாலை 5-30 மணி

இதழாசிரியர்கள் :

வேஸாபுதபிள்ளை சுரேஷ்

அஸ்பேட்டின் பீரிஸ்

துணை ஆசிரியர் : டிவான் இராஜரத்தினம்

## ROYAL COLLEGE

Tamil Dramatic Society

Presents

DRAMA FESTIVAL 87

On Friday the 6th November

At Navarangahala

AT 5.30 P.M.

SOUVENIR EDITORS : VELAUTHAPILLAI SURESH  
ALBERTIN PERIES

SUB EDITOR : DISHAN RAJARATNAM



ලංකා මූල්‍ය ස්මාලි ගි

WITH THE BEST COMPLIMENTS

FROM

1881 - පුරි කරාද

## LANKA MEDICAL (IMPORTS) LTD.

ස්පෑත්‍ය සැලකම් මධු

18-11-82 YORK ARCADE BUILDING :- මොනාක

(5th Floor)

27 - 5/1 YORK ARCADE ROAD

COLOMBO - 1

TELEPHONE — 547749, 548699

ROYAL COLLEGE  
TELEX — 21517 MEDICARE

Tamil Dramatic Society

Presenters

## Distribution Centre:

NO. 90, BANKSHALL STREET

COLOMBO - 11

At Nagalingam's

TELEPHONE — 20897

SOUVENIR EDITORS : VELAUVATHAPILLAI SURESH

ALBERTIN PRESS

DISHAN RALARANAM

SUB EDITOR

# இதழையர்கள் நோக்கில்

## தமிழ் மொழி வாழ்த்து

WITH THE COMPONENTS

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வகுக்க இயல், இசை நடைகம் என்ற சிரிவகைன் முதல் வாழிய வாழிய வே! தமினரின் நற்றமிழ் பேசும் நூல்கள் மத்தியில் ஆவசேராம் நூட்டும் மெங்கியா நீட்டங்கும் ஓரேயும் வீதும் தமிழ் நடை மன்றத்தினர் உவரையடனே உக்கள் முன் இவ் இனிய வான் மளந்த தனைத்தும் அளந்திடும் வேற்றுகின்றன.

வண்மொழி வாழிய வே!

**LANKA RAILWAY**  
மயின் ஏற்கடல் வைப்பினுந் தன் மணம் வீசி வேற்றுகின்ற நம் நூல்களை உண்ணும் இனிவெட்டும் வேற்றுகின்ற நூல்களை உண்ணும் இனிவெட்டும் இனை கொண்டு வாழிய வே!

எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி எங்கள் கீர்க்கவினாது ஒக்கெங்கீத் தன்னாகத்தே கொண்டு என்றென்றும் வாழிய வே! இவ்வாச கன்னி முயற்சி, முதன் முதலாக 'ஆவாம்' என்ற பெயனா இப்பள்ளுக்குச் சூட்டியுள்ள வோம் இனிவெட்டும் வேற்றுகின்ற நூல்களை உண்ணுவதற்குத்தன் சிறப்பாகச் செய்தும் கூடிய நூல்களை உண்ணுவதற்கும் இனிவெட்டும் எது வரையாற யல்ல குலங்குக் கவயகமே!

**ELECTROTEK LTD**  
தொல்லை வினைதரு தொல்லை யகன்று

சடர்க தமிழ்நா டே!

இந் நாளைகளை பொதுமக்கள் மாண்பு, வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ் மொழி

வாழ்க தமிழ்மொழி வே! இவ் வெளியில் வெற்றுபொற உண்ண ஆரியமும் கிராஸ்மும் நான் கூடும்

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து

வளர்மொழி வாழிய வே!

No. 28  
Alliedia Road,  
Madras.  
Tel. 113332, 114430

For detailed Catalogue -  
**ELECTROTEK (PVT) LTD**  
238 N Seng Holt  
Dublin - பாரதியர்

කොක්ස්පාම් ප්‍රියවලි දුඩුස්

WITH THE COMPLIMENTS  
WITH THE BEST COMPLIMENTS

OF

ප්‍රියවලිදුඩුස් ස්පාම් මානුෂී ප්‍රාග්ධනය  
මෙටි යපුරා යපුරා

විශිෂ්ටතාව වැනුකළේ නෑත්‍ය රෝග  
**LANKA MEDICAL (IMPORTS) LTD.**

**LANKA OBEROI**

YORK ARCADE BUILDING  
මෙටි යපුරා ට්‍රේස්කෘට් කාරුව (5th Floor)

27 - 5/1 YORK ARCADE ROAD

ප්‍රියවලිදුඩුස් ප්‍රියවලිදුඩුස් රෝගීන්  
මෙටි යපුරා මානුෂී තුරුස්සාවීනා

WITH THE BEST COMPLIMENTS මිකුදු  
TELEPHONE 26745 / 34869  
මෙටිකයෙක ආත්‍ය FROM

**ELECTROTEKS (PVT) LTD**

Sole Agents for AML 1+1 Subscriber  
Carreer Equipment

From

RELIANCE  
OF U. S. A.  
COMM / TEC

If no loops are available

Try Aml 1+1 career Equipment to get  
the telephone Facility

For details Contact :-

ELECTROTEKS (PVT) LTD TELEPHONE 20897  
298/1 2nd Floor  
Duplication Road  
Colombo - 3 Tel. 573692

No. 28  
Attidiya Road,  
Ratmalana.  
Tel. 713312, 717430

# இதழாசிரியர்கள் நோக்கில்



Wish  
you  
a  
Happy  
New  
Year  
from  
the  
Principal  
and  
Staff  
of  
Government  
Arts  
College,  
Madras.

அமிழ்தினும் இனிய தமிழ் மொழியில் சான்றேர் வகுத்த இயல், இசை நாடகம் என்ற பிரிவுகளுள் முத்த கலையாகிய நாடகக்கலையை தலைநகரில் நற்றமிழ் பேசும் நன்மக்கள் மத்தியில் ஆண்டுதோறும் நாடகப் பெருவிழா நடத்தும் ரேயல் கல்லூரி தமிழ் நாடக மன்றத்தினர் உவகையுடனே உங்கள் முன் இவ் இனிய மாஸீப் பொழுதினிலே நாடக விழா 87 இன் மேடையேற்றுகின்றனர்.

இவ்வினிய வேளையிலே இளங்கலைஞரினது ஆற்றல் காண வந்திருக்கும் நற்றமிழ் பேசும் நன்மக்களே தமிழ் நாடக மன்றம் சிறிது காலம் தளர்ச்சியுற்றிருந்த தென்னவோ உண்மை. இனிவரும் காலத்தில் அதன் பலமான கலைப்பாலத்திற்கு உரமான அத்திவாரம் இவ்விழா.

இன்று உங்கள் கைகளிற் தவழும் “நவரசம்” இளங்கலைஞரினது ஆக்கண்களைத் தன்னகத்தே கொண்டு சிரிய சிறப்பு மலராய்த் திகழ்கிறது. இது எமது கன்னி முயற்சி. முதன் முதலாக “நவரசம்” என்ற பெயரை இம்மலருக்குச் சூட்டியுள் கோம் இன்று நவரசத்தின் ஜனானம். இம்மலரை இயன்றளவு தரத்துடன் சிறப்பாகச் செய்ய எமது சக்திக்குட்பட்டு முயற்சி செய்துள்ளோம். இது எமது வரையறையல்ல, should know no barriers and “Art for art's sake” must be the watchword. A Fest<sup>20</sup> of this sort has much value

இம்மலரை செவ்வையாகச் செய்ய எமக்கொரு வாய்ப்பினை அளித்திட்ட பொறுப்பாசிரியருக்கு நன்றி, நவரசத்தின் முதல் இதழாசிரியர்கள் என்ற முறையில் பெற்ற தாயின் பேருவுக்கைவை நாம்மட்டுகிறோம். இளையோர் நாம் செய்த அரிய இந் நூலதனில் காணும் குற்றம் குறை மன்னிப்பது பெரியோர் உங்கள் மாண்பு.

நம்பிக்கையென்றையே மூலதனமாய்க் கொண்டு நாம் செய்யும் இவ் வேள்வி வெற்றிபெற உங்கள் ஆசியையும் ஆதரவையும் நாடி நிற்கின்றோம்.

31 A, 10th Lane  
(All Separate Places)

Column 3. வேலாயுதபிள்ளை கரேஷ்

அல்பட்டெண் பீரிஸ் T.  
இதழாசிரியர்கள் “நவரசம்”

ජේකාටෝ රෙසායන්ස් පුද්‍ර

With  
Compliments  
From

OF  
කොළඹ නිලධාරී සංගම මුද්‍රා යොමුව යොමුව යොමුව  
දුපුරුදා ප්‍රතිඵලි ප්‍රතිඵලි ප්‍රතිඵලි ප්‍රතිඵලි  
සයුත් ප්‍රතිඵලි ප්‍රතිඵලි ප්‍රතිඵලි ප්‍රතිඵලි  
H & T Textile Industries Ltd.  
Factory and Office :

17, Templers Mawatha

දෙම යුතු ලැබුණු ප්‍රතිඵලි (off Temple Road) යොමුව යොමුව  
දුපුරුදා ප්‍රතිඵලි ප්‍රතිඵලි ප්‍රතිඵලි ප්‍රතිඵලි  
මුද්‍රා ප්‍රතිඵලි ප්‍රතිඵලි ප්‍රතිඵලි ප්‍රතිඵලි  
මුද්‍රා ප්‍රතිඵලි ප්‍රතිඵලි ප්‍රතිඵලි ප්‍රතිඵලි

Phone : 713545

Cable : HANTTEX

ක්‍රි. කුරුනිලකරුන්ද නිලධාරී 'මුද්‍රාදා' ප්‍රතිඵලි ප්‍රතිඵලි ප්‍රතිඵලි  
දුපුරුදා ප්‍රතිඵලි ප්‍රතිඵලි ප්‍රතිඵලි ප්‍රතිඵලි ප්‍රතිඵලි  
මුද්‍රා ප්‍රතිඵලි ප්‍රතිඵලි ප්‍රතිඵලි ප්‍රතිඵලි ප්‍රතිඵලි  
මුද්‍රා ප්‍රතිඵලි ප්‍රතිඵලි ප්‍රතිඵලි ප්‍රතිඵලි  
WITH BEST COMPLIMENTS

FROM

OF

ELECTROTEKS (PVT) LTD  
සෑප්පිල්පාස් ප්‍රතිඵලි ප්‍රතිඵලි ප්‍රතිඵලි  
දුපුරුදා ප්‍රතිඵලි ප්‍රතිඵලි ප්‍රතිඵලි ප්‍රතිඵලි  
සෑප්පිල්පාස් ප්‍රතිඵලි ප්‍රතිඵලි ප්‍රතිඵලි  
සෑප්පිල්පාස් ප්‍රතිඵලි ප්‍රතිඵලි ප්‍රතිඵලි  
සෑප්පිල්පාස් ප්‍රතිඵලි ප්‍රතිඵලි ප්‍රතිඵලි  
**SAMA CON LIMITED**

From

RELIANCE

සෑප්පිල්පාස් ප්‍රතිඵලි ප්‍රතිඵලි ප්‍රතිඵලි  
සෑප්පිල්පාස් ප්‍රතිඵලි ප්‍රතිඵලි ප්‍රතිඵලි  
සෑප්පිල්පාස් ප්‍රතිඵලි ප්‍රතිඵලි ප්‍රතිඵලි  
S. C. ප්‍රතිඵලි ප්‍රතිඵලි ප්‍රතිඵලි

31 A, 10th Lane  
(off Schofield Place)  
Colombo 3.

For details Contact :-

ELECTROTEKS (PVT) LTD  
සෑප්පිල්පාස් ප්‍රතිඵලි

Duplex 573692  
T. Phone : 580518  
E-mail : [573692@y2k.net](mailto:573692@y2k.net)

No. 28  
Attidiya Road,  
Ratmalana.  
Tel. 713312, 717430



## Message from the Principal

**Royal College.**

தமிழ், இயற்றமிழ், இசைத்தமிழ், நடனத்தமிழ் என முன்னாக வருத்த நன்றி கொடுக்கப்பட்டு வருகின்றது. இது சிரமம் கொடுப்பதால் பல காலங்களில் என்ற நடனத்தமிழ்நடனத்துவதை ஒரு வகையில் நாடகமாடுவதும் கணக்கான மனிதன்வரை, நாடகத்தின் கூடாகவே தமிழ்நாட்டில் புது நடனத்துவதைக் காண வேண்டும்.

**It is indeed unfortunate that, owing to various reasons and unavoidable circumstances, this annual Drama Festival could not be staged for the last four years, but I am happy that the teacher in charge and members of the Tamil Dramatic Society have succeeded in reviving it this year. I would urge that no lapse be allowed to occur in the future.**

இந்தகைய முத்து கலைப்புப் போட்டியின் மூலம், பல வருடங்கள் இயல்வது படித்துள்ளது. This event had its origin in the Inter-House Drama Competition and later expanded into a Festival bereft of the competitive element. Art in all its forms should know no barriers and "Art for art's sake" must be the watchword. A Festival of this sort has much value not only in drawing out hidden talent but also in promoting histrionic ability and I have no doubt high standards will be achieved by all the items on the programme.

I wish the audience a good evening's entertainment and thank all those concerned in making this possible.

“**ARMOUR STREET**”

. 15 . **TOLWBO - 15**

B. Suriarachchi,  
Principal.

பொறுப்பாசிரியர்,  
“தமிழ் நாடக மன்றம்”.



With  
Best Compliments  
to the

Principals

H & T Textile Industries Ltd.

Factory and Office:

It is indeed a matter of pleasure to advise  
you that this Sunnai Drama  
Festival could not be staged for the last four years,  
it was hoped that the teachers and students  
of the Tamil Drama Society have succeeded in reviving  
this year. I would urge you to issue a  
Phone: 713545  
Cable: HANTEX  
occurred in the future.

WITH BEST COMPLIMENTS

This event had its origin in the Inter-House  
Drama Competition and was organized into a Festival  
part of the Competitive element. At all times  
should know no barriers and "All for this sake" must  
be the watchword. A Festival of this sort has much value  
not only in drawing out hidden talent but also in broadening  
moralistic spirit and base on good girl standards  
will be preserved by all the terms of the broadawards

**SAMA CON LIMITED**

I wish the audience a good evening & after-

**ASBESTOS CEMENT INDUSTRIES LTD.**

175, ARMOUR STREET

(off Schofield Place)  
**COLOMBO - 12.**

T. Phone: 580518

## நாடகமன்ற பொறுப்பாசிரியரின்

### ஆசிச் செய்தி

அன்பிற்குரீயவர்களே!

தில்லையில் கூத்தனைய் நின்று திருநடனம் புரிந்து, உலகெல்லாம் நாடகம் என்பதை உலகு தோன்றிய காலத்திலேயே உணரவைத்த சிவனில் இருந்து, இன்று ஆளுக்கொரு பார்த்திரம் ஏற்று புவி என்ற நாடகமேடையில் ஒதோ ஒரு வகையில் நாடகமாடிவரும் கதாபாத்திரங்களான மனிதன்வரை, நாடகத்தின் ஊடாகவே தம் கருத்தைப் புலப்படுத்துவதைக் காண்கிறோம்.

தமிழ், இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என மூன்று கடவுச்சு தன்ற தமிழ்மொழிச் சான்றேர். இதில் இசைச் தமிழ் இயற்றமிழ் இரண்டும் காந்து அபிநயத்துடன் சேரும்போது, நாடகத்தமிழ் உருவாகிறது. இரசம்கள் ஒன்பது என்பதால் நவரசம் என்பர். நவரசங்களாலும் தன் ஆற்றலை வெளிக்கொணர்வது நாடகம்.

அபிநயங்களால் ஆட்களைக் கவராதவர் இல்லை மொழிபேசமுடியாத ஊனமை தன் அபிநயத்தால் தன் கருத்தைப் புரியவைத்து விடுகிறார்கள். அதேபோல் கேட்டு இன்பமுறைமுடியாத செவிடன் அபிநயத்தைப் பார்த்து பரவசம் அடைகின்றன. இந்த இயற்கை நிலையைத் தொகுத்து நோக்கின் காலத்தால் முத்தது நாடகத்தமிழாகத்தான் இருக்கும், என்பதை சான்றேர் மறுப்பதற்கில்லை.

இத்தகைய மூத்த கலையியல்பை, எனது மாணவர்கள், பலவருடங்கள் இயங்காது படுத்துவிட்ட இக்கல்லூரி நாடக மன்றத்தை இயக்கி, அதன் மூலம் உள்ளங்கவரும் நாடகங்களைச் சமர்பிப்பதனால் நீங்கள் கண்டு தெளியலாம். அந்த மாணவர்களின் வயது, அனுபவம் என்ற நிலையில் அவர்களது ஆக்கங்கள் உங்கள் மனதைக் கவரும் என் தில் எனக்குக் கூறுகேம் இல்லை. அதேவேளை இம்மாணவர்களின் இந்தத் தனியாத நாடகவேட்கை, இவர்களை எதிர்கால புரட்சிகர நடிகர்களாக, நீங்கள் பாடசாலையின் வெளி மேடைகளில் காண வழிவகுக்கும் எனவும் நூன் நம்புகிறேன்.

உலகம் நாடக நடிகர்களின் கையில் அகப்பட்டு இருக்கும் காலம் இது. தூய்விலுட் நடிகர்கள் முதல் சாதாரண நடிகர்கள்வரை அரசியல், பொருளாதார, சமூகத்துறை களில் தன்னுதிக்கம் செலுத்துகின்றனர். இந்த நிலையை எமது கலாரி மாணவர்கள் நாளைய எதிர்காலத்தில் பெறவேண்டும் என என் இதயம் நிறையை வேண்டுகிறேன்.

சிறப்பியல்புள்ள இந்நாடக மன்ற உறுப்பினருக்கு வழிகாட்டும் பொறுப்பாசிரியராக இருப்பதிலும் அவர்கள் வெளியிடும் மலருக்கு இச் செய்தியை வழங்குவதிலும் ஆளந்தம் அடைகிறேன்.

“ மாணவர்கள், எதிர்காலம் சிறப்பதாக ”

உங்கள் அன்பின்,

80145 : மா. கணபதிப்பிள்ளை,

பொறுப்பாசிரியர்,

“ தமிழ் நாடக மன்றம் ”.

സിനിമാ പ്രൈവറ്റ് ഫോറ്മാറ്റിൽ നിന്ന് പബ്ലിക് ഫോറ്മാറ്റിലേക്ക് പരിഹരിച്ചതാണ്.

କ୍ଷେତ୍ର ପାଠୀ

## 1. மாவிக்கர்வையிலிருந்து பெற்றோல்

# Please Patronise

Our

## Advertisers

**Advertisers**

④ ප්‍රකට සිපාවිතවා . පැහැදිලි දෙනු ලබයා ඇතුළතු නෑත් සාක්ෂිපත්වල සඳහා  
සැලුණ් ගිගියා යුතුවා ප්‍රතිචාර සැපයුම් මිලියන් තුනායු පෙන්වා  
තුනායු ප්‍රතිචාර සාක්ෂිපත්වල සඳහා සැපයුම් මිලියන් තුනායු පෙන්වා  
සැලුණ් ගිගියා යුතුවා ප්‍රතිචාර සාක්ෂිපත්වල සඳහා සැපයුම් මිලියන් තුනායු පෙන්වා

WITH BEST COMPLIMENTS  
FROM

*FROM*

• వై మాక యతుక్కల్ని ఉచ్చపెండి లేదికి ఒ ఎరీకా థరు కొర్కె యిషట్  
• రాత్రిమానుపాపి, ఉధిగ్గిత ఏమెంగారస యత్త జీవ్ కొక తుల్య గోకరస థరు ప్రశ్నిలో ఇచ్చి  
ఉన్న ద్వయాల బగువేడి కుట్టి. రాజు కొస్తుక్క ఘోష మహానుభావ ఉపించ ఏమెంగుకుల్యాల  
ప్రశ్నిల్లి నొంగ రోడ ప్రథమానుభావింపబి ఉచ్చిష్టయాగాన్నించ యాంక్కు గోకరస య నొప్పిల్లి

# ASBESTOS CEMENT INPLIER LTD. Thread House

துண்ணுக் காலையில் கடித்துக்கொண்டு வரும் போன்ற நிலையில் இருப்பது என்று சொல்ல வேண்டும்.

**238, 2nd Cross Street,**

• சுதாமலை Colombo-11. தெப்புவரை

ස්පියුල් රැකිංග COLOMBO - 12

ମେଲିପାରାଜନ ନାମ Telephone : 545108

ଶ୍ରୀମଦ୍ଭଗବତ

“ప్రాణయ కృపాను వ్యాపితు

# செயலாளர் செப்புகிள் தமிழ் நாடக மன்றத் தலைவரிடமிருந்து

தித்திக்கும் இந்த மாலை வேலோயில் இனிக்கும் இந்த இன்ப  
நேரத்தில், மலர்த்தீன், நூரவிருக்கும் உங்களை இடையறித்து, இந்  
நாடக மன்றத்தலைவன் என்ற முறையில் சில வார்த்தைகளைக்கூற  
விரும்புகின்றேன் மன்னித்துத் தொடர்க்கூறுவேன். விப்பிள்ளைத்

கருவானதே தமிழ் வெள்கியம் வெற்றுத் தாடகம் எலும் தமிழை  
வாரப்பெற்றால்தான் என்ற முயற்சியை கொலை தமிழ் நாடக  
கருயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம் ஜந்து ஆண்டுகள் இடை  
வேலோயின் பின்னர் எமது மாணவர்களின் அயராத் முயற்சியின் பிர  
காரம் இந்நாடக விழாவையும், எமது மாணவர்களின் ஆக்கங்களைக்  
கொண்ட ‘நவரசம்’ என்ற மலரையும் உங்கள் முன் சமர்ப்பிக்கின்றது.

BOOK CENTRE

நாடகமென்பது இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழில்  
உச்சமாயுள்ளதாகும். இந்நாடகத்துறையில் எமது மாணவ சமூகத்தின்  
மத்தியிலுள்ள திறமையையும், ஆற்றலையும் வெளி உலகுக்கு எடுத்து  
விளம்புவதே இன்றைய நாடகப் பெருவிழாவாகும்.

இம்முறை கடந்த காலங்கள் போலவ்வாது சிறு மாற்றத்துடன்  
இவ்விழா அரங்கேறுகிறது. முன்பெல்லாம் பாடசாலை இல்லங்களுக்  
கிடையே தோந்தெடுத்த நாடகங்களை நடக முத்துக்களாய் உங்களுக்  
களித்தோம் இல்லங்களுக்கிடையே குறைந்துவிட்ட தமிழ் மாணவர்  
களின் எண்ணிக்கை காரணமாக ஒவ்வொரு வகுப்புக்களில் இருந்தும்  
இம்முறை நடகங்களைத் தெரிந்தெடுத்திருக்கின்றோம். இம் மாணவர்  
களின் அயராத் உழைப்பில் அரங்கேறும் நாடகங்களில் காணும் மாண  
வர்களின் கலையுணர்வை நீங்கள் வரவேற்பீர்கள் என நினைக்கின்றேன்.  
நம்புகின்றேன். நாம் இன்று விரதத்தை இவ்விடத்தை வார்த்து ஏதா

காலத்தில் பெரும் விருட்டமாக யேற்றும் என்பதே என் அவர்.  
இறுதியாக இவ்வரிய முயற்சியில் இன்று சிறப்பு விருந்தினராக  
கலந்து சிறப்பிக்கும் அதிபர் திரு. B. குரியாராச்சி அவர்தம் பாரியார்  
ஆசிரிய ஆசிரியர்கள் மற்றும் பெற்றீர் என் அன்புச் சகோதரர்கள்  
உங்களை வரையும் இவ்விழாவுக்கு வருக வருக என் வரவேற்று விடை  
பெறுகின்றேன்.

செயலாளர்,  
வணக்கம் தமிழ் நாடக மன்றம்.

டிஷான் இசாஜுத்தினம்  
மாணவத் தலைவர்,  
தமிழ் நாடக மன்றம்.

# **Books! Books!! කොටස Books!!!**

★ Accountancy ★ Medicine ★ Law ★ Engineering  
 ★ Computer Science ★ Fashion Journals ★ Embroidery  
 ★ Cookery ★ Fiction ★ Children's Books (washable)  
 ★ Karate ★ Yoga ★ General

★ Educational Books from Lower classes to University Level etc! etc!!

— පෙනු සඳහා **FREE DELIVERY WITHIN CITY LIMITS**  
 එය සංස්කරණය කාරුය සිරිසර්ලයාව තුවා රැකැස් ක්‍රියාවලීවි  
 COME VISIT US

Saturday 9-00 a.m. to 1-30 p.m. දු උග්‍රය උසා 'මැලුමු' ප්‍රාදාකල

## **BOOK CENTRE**

37, Dam Street,  
 Adjoining Hulsdorf Post Office  
 Telephone: 34529, 541099 මුලුමුවේ, කොළඹ 12.

— නැත්තු යුතු  
 නැත්තු නැත්තු — **WITH COMPLIMENTS** — නැත්තු නැත්තු නැත්තු නැත්තු  
 නැත්තු නැත්තු — ප්‍රාදාකල නැත්තු නැත්තු නැත්තු නැත්තු නැත්තු නැත්තු  
 නැත්තු නැත්තු නැත්තු — **WITH BEST COMPLIMENTS** — නැත්තු නැත්තු නැත්තු  
 නැත්තු නැත්තු — **FROM** — නැත්තු නැත්තු නැත්තු නැත්තු නැත්තු නැත්තු  
 නැත්තු නැත්තු — **FROM** — නැත්තු නැත්තු නැත්තු නැත්තු නැත්තු නැත්තු  
 නැත්තු නැත්තු — **FROM** — නැත්තු නැත්තු නැත්තු නැත්තු නැත්තු නැත්තු

## **ROBERT AGENCIES LTD.**

88, Reclamation Road  
 Colombo - 11.

Colombo-11.  
 මක්කරාග

Phone : 549590  
 21009. මුළුමුවේ මුළුමුවේ  
 , රිසයේ දූ ජාලාගාව  
 . මුළුමුවේ පාගා මුළුමුවේ

# செயலாளர் செப்புகிணர்

With the best Combinations

வாரி

முத்தமிழான இயல், இசை, நாடகம் என்பன பின்னிப் பிளைந்து உருவானதே தமிழ் இலக்கியம். இவற்றுள் நாடகம் எனும் தமிழை வளர்ப்பதற்காக உருவானதே எமது ரேயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம். இலைமறைகாயாக இருக்கும் எமது மாணவரது நாடகத் திற யையை வெளிச்சல்கிற்கு கொண்டு வருவது எமது நோக்கமாகும்.

**கடந்த பல வருடங்களாக இம் மன்றம் தவிர்க்க முடியாத காரணங்களால் இயங்காதது நீங்கள் யாவரும் அறிந்ததே. ஏறத் தாழ வீழ்ந்துவிட்டதாகக் கருதப்பட்ட இம் மன்றத்தைப் புத்துயிர்ப் பிப்பதே இவ் விழாவின் குறிக்கோள். செயலற்ற பல வருடங்களைக் கொண்ட ஒரு மன்றமாக இது எம் கைகளிற் தரப்பட்டது. நாம் எத்தனையோ பல கண்டங்களுடன் போராடி எடுத்த முயற் சியின் பலனுச் மன்றம் புத்துயிர் பெற்றுள்ளது வீழ்ந்துவிட்ட இம் மன்றத்தை எப்படிக் கட்டியெழுப்புவார்களோ என்று பலர் நகைத் ததும் உண்டு. இத்தகைய உளவியல் இருதியான தாக்கங்களோப் பரந்த மனத்துடன் தாங்கிக் கொண்டோம்,**

With best Combinations

பல வருடங்களின் பின் நடைபெறும் இவ் விழாவில் எவ்வகை குறைகள் இருப்பினும் பொறுத்தச்சுருளும்படி வேண்டி எதிர் காலத்தில் உங்களைவரது ஆசிகளும் ஒத்துழைப்பும் கிடைக்கும் என்றும்புகின்றேன். நாம் இன்று விளைத்த இவ் விதை வளர்ந்து எதிர் காலத்தில் பெரும் விருட்சமாக வேண்டும் என்பதே என் அவா.

TRAVEL (TICKETING) TOUR OPERATORS

IMPORTERS & EXPORTERS

து. ஈதாகரன்,

செயலாளர்,

தமிழ் நாடக மன்றம்:

23/1A, Main Street

Munsoor Building

Chowpo-11

Tel: 0422 236252

**සාහිත්‍ය ප්‍රකාශන ව්‍යාපෘති**  
**Books! Books! Books!!!**  
**With the best Compliments**

★ Accountancy    ★ Medicine    ★ Law    ★ Engineering  
 ★ Computer Science    ★ Fashion Journals    ★ Embroidery  
 ★ Cookery    ★ Fiction    ★ Children's Books (washable)  
 හුදු සේවී පිරින්ම ජාලය මඟ පැමුණු කළ සෑවා මිල්ල යුතු ය

★ Educational Books from Lower Classes to University Level, etc. etc.  
 කාගා යුතු පිටපත් සෙවා මඟ පැමුණු කළ සෑවා මිල්ල යුතු ය  
 මූලික ක්‍රියා පිටපත් සෙවා මඟ පැමුණු කළ සෑවා මිල්ල යුතු ය  
 COM. යායා සේවී මඟ පැමුණු කළ සෑවා මිල්ල යුතු ය

Saturday 9.00 a.m. to 1.30 p.m.

## **LANKA FOTO**

නොයුදු සෑවා මිල්ල යුතු ය  
 නුදු දැක්වුනු ප්‍රතිචාර තුළ පැමුණු කළ සෑවා මිල්ල යුතු ය  
 පර්සිංහ් ප්‍රතිචාර තුළ පැමුණු කළ සෑවා මිල්ල යුතු ය  
 84 and 86, Bankshall Street,  
 ස්ථානය: 345/2, 341/2, Colombo 11, Post Office  
 Telephone: 345/2, 341/2, COLOMBO - 11  
 යායා මිල්ල යුතු ය මා නුදු පැවතුව රුදු පැමුණු ය  
 රුදු නුදු පැවතුව මා නුදු ය මා නුදු පැවතුව රුදු පැමුණු ය  
 මුදු පැවතුව මා නුදු ය මා නුදු පැවතුව රුදු පැවතුව  
 නුදු පැවතුව මා නුදු ය මා නුදු පැවතුව රුදු පැවතුව  
 නුදු පැවතුව මා නුදු ය මා නුදු පැවතුව රුදු පැවතුව  
 With best Compliments

from  
 මා සිතියුම් මුදු ය මුදු පැවතුව මා නුදු පැවතුව රුදු පැවතුව  
 මා නුදු පැවතුව මා නුදු පැවතුව මා නුදු පැවතුව මා නුදු පැවතුව  
 මා නුදු පැවතුව මා නුදු පැවතුව මා නුදු පැවතුව මා නුදු පැවතුව  
 මා නුදු පැවතුව මා නුදු පැවතුව මා නුදු පැවතුව

## **Ganesan Enterprises**

ROBERT AGENCIES LTD.

TRAVEL (TICKETING) TOUR OPERATORS

IMPORTERS & EXPORTERS

ගාස්ටෝ ප්‍රසාද


මුදු ය මා නුදු පැවතුව

53 2/4, Main Street  
 Munsoor Building  
 Colombo-11

Telephone 23672



# ROYAL COLLEGE, TAMIL DRAMATIC SOCIETY



Seated Left to Right:

Mrs. A. Gopalan (Teacher in charge) Suthaharan Thuraisingham (Secretary)  
Mr. B. Suriarachi (President) Dishan Rajaratnam (Student Chairman)  
Mr. M. Kanapathipillai (Senior Teacher in Charge) Mrs. M. Kirupalaratnam  
(Teacher in Charge)

Standing Left to Right:  
(Chief Editor) Sutharsan Selvaratnam

Siva Suresh Kumar, A. Albertin Peries (Treasurer) Velaauthapillai Suresh  
Absent: Neil Devanand.



ரின்றுக்கூட ஸ்யாலி

For Quality

விழுங்வ கபாட ஸ்மிள்

22 Carat Jewels

சிர்பாய்தீரு பி. ருதீ

VISIT

வீரபத்திரப்பாக ம. ருதீ

நாசாமாவி. A. இயறுதீ  
மாண்புமொழுதீ. N. இயறுதீ

# KAMALA JEWELLERY

நாகாஹ மகஞ்சிரானாக. மீதாகலீ

84, SEA STREET

வீரபத்திரப்பாக அ. சீமாகலீ

COLOMBO 11

நாவிக வீரபத்திரப்பாகலீ  
நாவல்தாவில வாலி. ஸ்மீகலீ  
நாவல்தாவிலி. ஸ்மீகலீ  
Phone : 27648  
நாவல வால்தாவிலி. ஸ்மீகலீ

Seated Left to Right : Mrs. Gopalakrishnan (Teacher in Charge) Suthaharan Thuraisingham (Secretary)  
Mr. Suriaraj (President) Disigan Rajaratnam (Student Chairman)  
Mr. M. Kanapathipillai (Senior Teacher in Charge) Mrs. M. Kirupalaratnam  
Mr. Siva Subrahmanyan, A. Albertin Peries (Treasurer) Verauthapillei Suresh  
(Chief Editor) Sutharsan Selvaratnam  
Absent: Neil Devarand.

## தமிழர் பண்பாட்டின் சீர்திருத்தமே நாடகக்கலை

யன்களை ஒரு முறையில் வெட்டி உள்ளூரிக்கொல்ல வேண்டும் என்று அவர்கள் ஒரு வண்டிக்கு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு ஒரு சமுதாயத்திற்கு அதன் யேம்பாட்டிற்கு உறுதுணையானது. நமது மொழி தமிழ் மொழி; அது நமது உயிர்முச்சு. தமிழினம் அதற்கு உடன்தொயான உடம்பு. இவற்றைக்கட்டியேமுப்பி காலத்திற்குக் காலம் நீர் ஊற்றி, வளம் பெருக்கி மலர்ந்து மணம் விசைவப்பது நம் கடமை. எனவே தமிழென்னும் பயிரிரச் சுற்றி களைய வேண்டிய களைகள் தோன்றும் போது அவற்றை அகற்றி தமிழிற்கு வாழ்வு கொடுத்து புத்தாக்கம் தந்து, அதனை நிலைப்படுத்துவது மக்கள் உள்ளத்தில், இதயப் பெருஞ்சுவர்களில் மோதி மோதி எதிரொலித்துப் பயன்தரும் நாடகக் கலையொன்று கவே இருக்கும், தமிழின் எழுச்சிக்கும் புத்தாக்கத்திற்கும் காரணமாக இருந்தவர்களுள் மறைமலையிடகள் நாடகக் கலையின் செழுமை பற்றிக் குறிப்பிடுகையில் ‘‘புல்லின் நுணியில் ஒரு பனித்துளி எவ்வாறு படர்ந்து உள்ளிருப்பவையைக் காட்டுகின்றதோ, அதே போல் நாடகக் கலையும், இயற்கையான சமூக பண்பாட்டின், இனக் கொள்கையின் பிரதிபலிப்பே’’ என்னுணித்தரமாகக் கூறியுள்ளார். பகோயன்னாப் பகும்பு

இன்னும் நாடகக் கலையினது சீர்த்திருத்தங்களைப்பற்றி வருணிக்கும் மகாகவி பாரதியார் இயற்றமிழின் சிறப்பைவிட நாடகத் தமிழிற்கு முக்கியத்தவம் கொடுத்தமை எமக்கு நன்குபுலனுகிறது. இயற்றமிழின் அடிப்படையில் பிறந்து இசைத் தமிழின் அதங்களிப்பைப்பெற்று, முத்தமிழின் இனப்பப்பரிணமை வளர்ச்சியின் கடையாக, நிறைவாக நின்று மனந்தகருவது நாடகத் தமிழ். ஒரு இனத்தின் அடிப்படையை அத்திவாரத்தை ஆண்டாண்டுகள் கழிந்தாலும் நின்று நிலைப்பிப்பது கலையில் சிறந்த நாடகக் கலையாகும். நாடகக் கலையிலே பேசப்படும், உணர்ச்சி ழரவமாகக் காட்டப்படும் சைகைகள் யாவுமே அவ்வினத்தின் மனவாசனையை மந்தமாருதமாக நம்முன் வீசுகின்றன என்பதில் எவ்வித ஜயமுமிலை, இதனையே வள்ளுவனும், நிலத்திற் கிடந்தமை கால்காட்டும்;

காட்டும் குவத்தில் பிறந்தவாய்க் கொலி ஏன் அழகாகக் கூறி நிற்கிறார். சௌகைக் காலிலைக்குத்தான் இல்லாத யாரிலைக்குத்தான் என்று அழகாகக் கூறி நிற்கிறார். அதாவது ஒரு நிலத்தில் முளைத்து அந்நிலத்தின் சிறப்பிற்கு ஒந் தாவர முளை எவ்வாறு சான்று பகர்வதோ. அதுபோல் ஒரு பண்பாட்டின் காலத்திற்கு அப்பன் பாட்டின் மலர்ந்த மாந்திரின் உணர்ச்சி பூர்வமான வார்த்தை, நடிப்புக்களே சான்று பூக்கும், என்பதே. ஒரு டூத் பெப்பியற்பாடு ஒத்து பை பஸ்பாடு வெளை.

சுருக்கமாக இயற்றமிழில் மொழிவதானால் நாடகமானது பண்பாடு என்ற கருத்தாவின் கருவியே எனச் செப்பலாம். ஒரு சமுதாயத்திற்கும் அதில் தோன்றிய நாடகாசிரியனுக்கும் நெநங்கிய சம்பந்தம் உண்டு. சமுதாயப் பண்பாட்டில் சில அம்சங்களைவது அவனிடத்தில் பிரதிபலிக்கச்செய்யும் என்பது தின்னனம். ஒரு ஜாதியால் அவ்வது இனத்தவரின் பண்பாடுவினங்குவது அவர்களுடைய இலக்கியத்தில் மாத்திரமன்று. வேறு பல துறைகளை நூட்டியுடைய பாவனை, மொழி, இசை சிறப்ம், இலட்சியங்கள், சமயக் கொள்கை, பொறுமை, வாய்மை, அரசியல் கொள்கை, வரலாறு, சமுதாய நிலைமை, அறிவியற் சிறப்பு போன்ற பலவற்றின் சிறப்பியல்புகளில் தங்கியுள்ளது. இவற்றையெல்லாம் ஒருங்குபடச் சித்தரிக்கும் ஓவியங்களே நாடகத்துறை என்பது ஜதீகம். ஏட்டிலே கானும் இலக்கியங்களும், பாட்டிலே வாழும் கால்திரச் சங்கீதமும் ஆட்டத்திலுள்ள நாடகத் தறையில் முடிந்தால் தான் அது சிறப்புப் பெறும். ஏட்டிலே கானும் இலக்கியங்கள், கவிதைகள் வெறும் சொற் கூட்டத்தையே எம்முன் வைத்து தயத்தலிலும், புரிதவிலும் எம்மைத் தினரடிக்க வைக்கின்றன.

இசைத்துறையோ சாஸ்திரிய சங்கீதங்களை எம்செவிகளிலுட்டி நமக்குத் தத்துப்பமான புரிந்துகொள்ளலேச் சுற்றுத் தாமதப்படுத்துகின்றன. ஆனால் நாடகக்கலையோ நம் கணகளின்மூன் இயற்கையாகவே காட்சிகளைத் தந்து இயலையும், இசையை யும் கொண்டு சிற்ப, செதுக்கல்கலைகளின் வழித்தோன்றலான நடிப்பு, அசைவுகளையும் நெறிப்படுத்தித்தந்து பாமரராஜும் உணரக்கூடிய அளவுக்கு நாடகக்கலை இன்று முன்னேறியுள்ளது.

இனி நாடகத்துறையின் தோற்றும் பற்றி ஆராய்வோம், மொழி உள்ளபது சிறப்பான வளர்ச்சி எய்தாமலிருந்த காலம் தொட்டே, ஆதியில் மனிதன் கை பளாலே, செய்தியைப் பரிமா நியதை நாம் அறிவோம். எனவே என்று மனிதன் அவ்வாறு செய்தியைப் பரிமாறத் தொடங்கினாலே அன்றே நாடகக்கலை பிறந்து விட்டது என்ற பெருப்பதை கூறலாம். மொழி தெரியாதவன் கூட ஒரு நாடகத்தை இருசித்து பண்பாடென்றும் அரியதேனைப் பருகியறியலாம்.

ஈழியுங்கிறாக உயிரைப்பறுவதை நூர்தாயு மாலை நினைக்கிறப்பது மாலை சங்காலச் செய்யுள்களிலே குறிப்பிடப்பட்டுள்ள குறிஞ்சி, மூல்களை, முருகம், நெய்தல், பாலையாகிய ஜம்பெரும் நிலங்களின் சாயலையும் நாம் நாடகத்துறையிலே பரக்கக் காணலாம். நாடகக் கலையின் குழவிப்பருவமான நாட்டுக் கூத்துக்கலே இடம்பெறும் காத்தவராயன் கூத்து, அரிசங்ந்திரன் கூத்து, நளதமயந்தி கூத்து, அனுவருத்திர நாடகம் என்பனவும் இக்கலையின் பிறப்புக்களே. அன்றுதொட்டே மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்து வளர்ந்தவையும் தமிழர் பண்பாட்டின் இருப்புவிக்குமான அக, புற இலக்கியங்களுக்காக வீர, காதல் நாடகங்களும் இன்றும் பெருகிக் காணப்படுகின்றன. பாடடுக்கள் மூலமும் இலக்கணம் மூலமும் சமுதாபத்தைச் சீர்திருத்துவது அரிதிலும் அரிதே! ஆனால் ஏன்னளத்தில் உண்மையுண்டானால் வாக்கினில் ஓளியுண்டாகும் என்பதற்கு ஏற்பாடு இன்பம், துன்பம், ஆசை, நம்பிக்கை, கனவு, காதல், வீரம், விருப்பு, வெறுப்பு போன்ற எவ்வாமானிட உணர்ச்சிகளையும் சிறந்த நடிகர்கள் மூலம் பூர்விகமாகக் கருத்தை வெளிப்படுத்தி மக்கள் மனதை மாற்றவல்லவை நாடகங்கள். அன்று வயலில் வேலை முடிந்தபின் னர் ஒய்வு நேரத்தைக் கழிப்பதற்கு நாடாத்தப்பட்ட நாட்டுக் கூத்துக்கள் இன்று பரந்தளவில் ஒரு சினிமாக் கைத்தொழிலையே உருவாக்கி எத்தனையோ கலைஞர்களுக்கு வாழ்வு கொடுத்ததாக இன்று விரிந்து நிற்கிறது. இலக்கியங்கள் காவியங்கள் ஆகும்போது அவை சாதிப்பனராளம்!

எனவே நாடகம் பல நடித்து நாட்டியம்பல ஆடி இன்பத்தமிழை வாழ வைப்போம்.

உண்டா இப்பால நூர்தாயு சூரூபமூரியலி சீடிஸிடுப்படி நாவக்கருகை வாழவி வாழக் கத்துமிழு நாடகமான்றும்; உனது கண்ணி முயற்சியில் உணக்கு வெற்றி நிட்சயம் பைப்பால் ப்பாலுமா. உண்டா மக்கப்பா யகிஞ்ருவி மகுக்குழப்பிரிவாடு பாலு. மினாலு கூபாலை ம்பாக்கைக்குப்பிரிவாலி - சிதித்தீரை நூர்தா கூமங்கம்படி சுரி பாதனா நாடகம் என்பது வெறும் ஆடல்பாலவில், நாடகமே சமூகவாழ்க்கை; பண்பாட்டின் சீர்திருத்தமும் அதுவே பைபுவை. குங்கவாலித்தாய சிதித்பகிக்கூடி, வெறாபி, காலாலை சுயகை, நக்கம்பகிடுமை, மபருதி கூலி, பூயவு ப்பாலிடி. மாலை பால்கில பிரபல நாடகாசிரியர் 'வில்லியம்' வேஷ்கல்பியர்ஸ் பூதையிலை பிரபலமான சிரிஸுபம்பிப்படி சீடித்துவை பூதையிலை பைப்படி வெறாபி. மக்கை மாலை பால்கை மாலையைக்கூடி மகுக்குக்குத்துக்கை சுப்பகுஞ்சு மாங்கயை கூட கூடின்கை மஹாமை வைத்தபாப, மஹாக்கலிக்கூடி - காலக்கூடி முகூரா வேவியப்பா. மஹபல ப்புப்படி ஒரு சாகு சாகுத்துவை க்கிடிக்கூடி நாகேந்திரன் விக்னேஷ்வர் பூதையிலை பால்கை மாலையை வைத்தபா. மஹாபிள்ளை கூலையை கூலையை வைத்தபா.

WITH BEST COMPLIMENTS  
WITH BEST COMPLIMENTS  
FROM

# ANCHOR

WHOLESALE & RETAIL DEALERS IN TEXTILES

IMPORTERS & EXPORTERS

General Sales Co. Ltd.

A 283, Main Street, 2 STATION ROAD  
2nd Floor, COLONBO 3.  
Colombo - 11. S. 5. T. Phone: 21397

With Compliments

# VIJAYA GOWRY JEWELLERS

36A. W. A. SILVA MAWATHA  
WELLAWATTE

COLOMBO - 6

**WITH BEST COMPLIMENTS**

**WITH BEST COMPLIMENTS**

**FROM**

**A N C H O R**

**General Sales Co Ltd.**

**7 STATION ROAD**

**COLOMBO 3.**

**L. R. and Sons**

**22, Rest House Approach Road  
BALANGODA.**

**Agents for:**

**ALIAYA GOMARY ELLIERS**

**Lever Brothers (Ceylon) Ltd**

**Union Carbide Ceylon Ltd**

**Jones Overseas**

**H. Don Carolis and Sons**

**Lanka Milk Food C. W. E.**

**COLOMBO - 6**

## PROGRAMME கட்டுப்பு

### நாடக விழா 87

#### அமைப்புக் குழு பூர்த்தி

Drama - KADAMAI	வத்துக்கல்
Drama - துவரசிங்கம் சுதாகரன்	நூற்பாக
DRAMA - அல்பட்டின் பீரீஸ்	கிராண்டு
வேலாயுதபிள்ளை சுரேஷ்	
சிவா சுரேஷ்குமார்	
நீல் கேவானந்த்	
S. சுதர்சன்	
அகிலன் துவரராஜா	
தயாபரன்	
M. A. யூசுப்	
T. நிலவொளிகாந்தன்	Tamil Dramatic Society
கிருஷ்ணகுமார் ராஜூரட்னம்	பல்லிமலை
C. R. குசைப்பிள்ளை	
N. S. டேவிட்	
K. மஞோகரன்	மாணவியாக்காட்டுப்பாயி
S. சத்தியசீலன்	
K. பிரதீபன்	கமியெங்குவி
B. பாலரட்னராஜா	MARI PACKAM
M. சிவபால்சீலன்	Tamil Dramatic Society
S. சுரேந்திரா	நகங்கும் கரிம்
டெடி செபஸ்தியாம்பிள்ளை	
J. பாலகிருஷ்ணன்	SO SO AR AR
S. J. அமுதன்	
R. இராசையா	வத்துக்கல் ஸிறூலம்
College Song	வத்துக்கல் யாதை
National Anthem.	யதை யாதை

WITH BEST COMPLIMENTS

FROM  
நிகழ்ச்சி நிரல்

78 மூலி கடமை

தமிழ் வாழ்தல் க்புப்பியமை

கடமை

காட்டில் கண்ட பொருள்

நவீனயுக மாணவர்கள்

இட்டவேளை

General Salesman Ltd.

வரவேற்புரை - மாணவத் தலைவர் தமிழ் நாடக மன்றம்

அதிபர் உடையார் நவீனப்பிள்ளை .M.C

பொன்னுசையுள்ளோர் மன்னுவிரர்

தேர்மையினர் மறுபக்கம்

நன்றியுரை - செயலாளர் தமிழ் நாடக மன்றம்

மரிசு வழக்கல் நாடிட்டிலை .S

RAGI RAGI SOழன் நாடுகிலைப் .L

வல்லுரி கெதம் பைசாலி .R

Jones Overseas  
தேசிய கெதம்

H. D. Carolis and Sons  
Lanka Milk Food C. W. E.

## WITH THE BEST COMFORTMENTS PROGRAMME

Tamil Vaalthu

Drama - KADAMAI

Drama - KAATIL KANDA PORUL

DRAMA - NAVEENA UGA MANAVARGAL

### INTERVAL

Welcome Speech By: Student Chairman,

Tamil Dramatic Society

PRINCIPAL'S ADDRESS

Drama - PONNASAI ULOOR MANNAVAR

Drama - NERMAEIN MARU PACKAM

Vote of Thanks - By Secretary Tamil Dramatic Society

Prize Distribution

Raja Raja Solan

College Song

National Anthem.

PHONE: 200748

WITH THE BEST COMPLIMENTS

PROGRAMME  
FROM

# V. J. S. EXPRESS

LUXARY BUS SERVICE

Colombo - Jaffna

Jaffna - Colombo

41, VIVEKANANDA ROAD

COLOMBO 6

T'PHONE: 500748

## வினாக்கள் முறையாகவுடன்

இந்துதலை சீரியர்கள் கூத்துப் படியானது, இந்துவாயாத தொங்குறிச் சிலையெல்லாவற்றையும் வட்ட, நாடகத்தின் உயிர்கள், நாடக விழுசிளிங் மாண்ஸ் கூத், பூர்ணி க்கூத் பாடு என்ற முறையிலே விளைவு செய்துகொண்டு விடுகிறோம். இது பொதுமக்களைக் கவனித்து, அதைப் பொதுமக்களுக்கும் பொதுமக்களிடமிருந்து விட்டு விடுகிறோம்.

**நவீன்யுக மாணவர்கள்**  
இந்துக்கலையின் அமைப்பை விடுவதை முறையிலே விடுவதை செய்துகொண்டு விடுகிறோம். இது பொதுமக்களைக் கவனித்து, அதைப் பொதுமக்களுக்கும் பொதுமக்களிடமிருந்து விட்டு விடுகிறோம். ஆசிரியர்களின் முன்மாதிரியான நடத்தை மாணவர்களின் விளைபாடு, கல்லூலம், நடத்தையைப்பாதி கலாம்; என்பதே இந்நாடகத்தின் விழுதைகால முறையிலே விடுவதை முறையிலே விடுவதை செய்துகொண்டு விடுகிறோம். இப்பொதுமக்களைக் கவனித்து, அதைப் பொதுமக்களுக்கும் பொதுமக்களிடமிருந்து விட்டு விடுகிறோம். இது பொதுமக்களைக் கவனித்து, அதைப் பொதுமக்களுக்கும் பொதுமக்களிடமிருந்து விட்டு விடுகிறோம்.

நடத்தை விழுதை மாணவர்கள் பாத்திரம் பெயர் நடத்தை விழுதை மாணவர்கள்

நடத்தை விழுதை மாணவர்கள் ஆசிரியர்களைக் கவனித்து, அதைப் பொதுமக்களைக் கவனித்து, அதைப் பொதுமக்களுக்கும் பொதுமக்களிடமிருந்து விட்டு விடுகிறோம். ஆசிரியர் 1 (கண்ணடி) பா. முருகாதரன் வி. ஶாலக்கி. இது விளையல் மாணவர்களைக் கவனித்து, அதைப் பொதுமக்களைக் கவனித்து, அதைப் பொதுமக்களுக்கும் பொதுமக்களிடமிருந்து விட்டு விடுகிறோம். ஆசிரியர் 2 (கண்ணடி) பா. முருகாதரன் வி. ஶாலக்கி. இது விளையல் மாணவர்களைக் கவனித்து, அதைப் பொதுமக்களைக் கவனித்து, அதைப் பொதுமக்களுக்கும் பொதுமக்களிடமிருந்து விட்டு விடுகிறோம். ஆசிரியர் 3 (கண்ணடி) பா. முருகாதரன் வி. ஶாலக்கி. இது விளையல் மாணவர்களைக் கவனித்து, அதைப் பொதுமக்களைக் கவனித்து, அதைப் பொதுமக்களுக்கும் பொதுமக்களிடமிருந்து விட்டு விடுகிறோம்.

**நடத்தை விழுதை மாணவர்கள்**  
க. நடந்திரன் வீ. சுக்ராதி ரி. நடத்தை விழுதை மாணவர்கள்  
தே. அண்டனி கு. சுக்ராதி ரி. நடத்தை விழுதை மாணவர்கள்  
ச. சந்திரமோகன் க. கோவை சுக்ராதி ரி. நடத்தை விழுதை மாணவர்கள்  
கா. ஹரி கேசன் கே. வி. சுக்ராதி ரி. நடத்தை விழுதை மாணவர்கள்  
வெ. எல். ஏ. நாசிர் வி. சுக்ராதி ரி. நடத்தை விழுதை மாணவர்கள்  
ம. குமரன் வி. சுக்ராதி ரி. நடத்தை விழுதை மாணவர்கள்  
ப. பெளசான் வி. சுக்ராதி ரி. நடத்தை விழுதை மாணவர்கள்  
பொ. தயானந்தன் வி. சுக்ராதி ரி. நடத்தை விழுதை மாணவர்கள்  
பெ. ஜெயப்பிரகாஷ் வி. சுக்ராதி ரி. நடத்தை விழுதை மாணவர்கள்  
க. அவிநந்தன் வி. சுக்ராதி ரி. நடத்தை விழுதை மாணவர்கள்  
ஜோ. சாம்சன் வி. சுக்ராதி ரி. நடத்தை விழுதை மாணவர்கள்  
மா. வாசதேவன் வி. சுக்ராதி ரி. நடத்தை விழுதை மாணவர்கள்  
ஹ. மு. ரமீஷ் பி. வி. சுக்ராதி ரி. நடத்தை விழுதை மாணவர்கள்  
மோ. ரஜனிகாந்த் வி. சுக்ராதி ரி. நடத்தை விழுதை மாணவர்கள்  
மு. மு. ஹரிஜன் வி. சுக்ராதி ரி. நடத்தை விழுதை மாணவர்கள்  
க. நரேந்திரன் பி. வி. சுக்ராதி ரி. நடத்தை விழுதை மாணவர்கள்  
க. நரேந்திரன் பி. வி. சுக்ராதி ரி. நடத்தை விழுதை மாணவர்கள்

**நடத்தை விழுதை மாணவர்கள்**  
தேவி தயாரிப்பு பா. முருகாதரன் வி. ஶாலக்கி. இது விளையல் மாணவர்களைக் கவனித்து, அதைப் பொதுமக்களைக் கவனித்து, அதைப் பொதுமக்களுக்கும் பொதுமக்களிடமிருந்து விட்டு விடுகிறோம்.

**நடத்தை விழுதை மாணவர்கள்**  
தேவி தயாரிப்பு பா. முருகாதரன் வி. ஶாலக்கி. இது விளையல் மாணவர்களைக் கவனித்து, அதைப் பொதுமக்களைக் கவனித்து, அதைப் பொதுமக்களுக்கும் பொதுமக்களிடமிருந்து விட்டு விடுகிறோம்.

## தமிழ் நாடகக் கலையும், அதன் வளர்ச்சியும்

உயர் தனிச் செம்மொழிகளில் ஒன்றை தமிழின் பொதுப் பண்பை உணர்ந்த சான்றேர், அதனை இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என முத்திறப்படுத் தினர். அவற்றுள் இயற்றமிழ் எடுத்துக்கொண்ட பொருளை செய்யுள் வடிவிலோ, வசனவடிவிலோ கூறும் பண்பு பொருந்தியது. இசைத்தமிழ், பண்ணுங் தாளமும் ஒருங்கியைப் பாட்டுக்களால் ஒரு பொருளை வெளியிடுங் தன்மையது, இயல், இசை எனும் இரண்டோடும் மனவனர்வுகளைப் பிரதிபலிக்கும் அறிநயங்களோடுங் கூடியது நாடகத்தமிழ். இயலும், இசையுங் கேள்வியின்பம் மாத்திரம் பயக்க, நாடகம் கேள்வியின்பத்தோடு காட்சியின்பமும் பயப்பது. அன்றியும் படிப்பு வாசனையற்ற பாமர மக்களுக்கு நல்லறிவு புகட்டி உலக வியல்பினை உள்ளது உள்ளவாறே காட்சியில் சொல்லுஞ் சிறப்புப் பொருந்தியது. இவ்விதத் தன்மைகளால் நாடகம் மற்றைய இரண்டினைக் காட்டிலும் பொதுமக்களது அபிமானம் பெற்ற சிறந்த கலையாக வினங்குகிறது,

இந் நாடகக் கலை பண்டைத் தமிழ் நாட்டில் பெருஞ் சிறப்புப் பெற்றிருந்ததோடு, அக்கால மக்களின் பேராதரவு பெற்ற ஒரு நனினக் கலையாகவும் விளங்கியது. முதலில் மக்கள் தம் மஸ்த தெழுந்த எண்ணங்களை மெய்ப்பாடுகள் மூலமாகவும், அறிநயங்கள் மூலமாகவும் வெளிப்படுத்தினர். அது கூத்தெண் வழங்கப் பட்டது. இக் கூத்து வேந்தர், அமைச்சர் முதலியோருக்குரிய வேத்தியலெணவும் இரு திறத்தனவாய் வழங்கின அக் கூத்துக்கள் காலப்போக்கிலே விலாசம், அண்ணுவியரபு நாடகம் எனும் உருவங்கள் பெற்று ஆடப்பட்டன. பின்னர், இடையிடையே பொருத்தமான பாடல்களும் வசனங்களும் விரலிக் கதை தழுவி இன்றைய மேடை நாடகமாக மாற்றமடைந்தன, இன்றுள்ள நிலையினைப் போலன்றி, அன்று நாடகக் கலை மகோண்னத வளர்ச்சி பெற்றிருந்தது: நாடகப் பண்புகளை வரையறுத்து இலக்கணங் கூறுமளவுக்கு அது சிறப்புப் பெற்றிருந்தது, அதனால் பாரதம், அகத்தியம், முறுவல், சலந்தம், சகுணநூல், செயிற்றியம், மதிவாணல், நாடகத் தமிழ் நூல் முதலிய நாடகக் கலை சம்பந்தமான பல தமிழ் நூல்கள் தோன்றலாயின இங்ஙனம் பெருமையுஞ் சிறப்பும் பொருந்திய தமிழ் நாடகக் கலை இடைக் காலத் தில் வீழ்ச்சியடைந்தது பெரிதும் வருந்தத்தக்கது. இடைக்காலத்திலே தமிழ் நாட்டிற் பரவிவந்த சமணம், பெள்க்கத் தமிழ் ஆசிய மதங்களும் ஆரியர் கொள்கைகளும் தொன்றுதொட்டுப் பயின்றுவந்த தமிழரின் ஒழுக்க நெறிக்கு மாசு கற்பிக்கப் படுந்தன. நாடகக் கலையால் ஒழுக்க நிலை வீழ்ச்சியடையுமென்ற பீபாலிக் கொள்கை கொண்ட அவர்கள், நாமியற்றிய நூல்களில் நாடகக் கலையை இழிந்துரைத்தனர். அன்றியும், அரசர்களின் ஆதரவைப்பெற்று நாடகக் கலையை அழித்தொழிக்க முற்பட்டனர். அதனால், நடிகர்கள் கூத்தாடிகள் என இழிந்துரைக்கப்படும் நிலை வந்தது. இவ்வாறு பல்லாண்டு காலமாக உயர் நிலையடைந்திருந்த நாடகக்கலை வீழ்ச்சியடைந்து நாடகக்கலை நூல் ஏற்று வழங்குவாராற்று மறைந்தெழுந்தன. இந்த அழிநிலையினின்றுந் தபபி, முத்தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரம் மாத்திரமே இன்னும் வழங்கி வருகிறது. இதன் மூலமே, பழந் தமிழ் நாட்டின் நாடகக் கலை பற்றிய செய்திகளை ஒரளவு உணர முடிகிறது.

ஒரு நாடகம் சிறப்பற அமையவேண்டுமானால், சில பொதுப் பண்புகள் இன்றி யமையாதனவாய் அமைந்திருந்ததல் வேண்டும். சிலப்பதிகாரம் நடகவரங்களின் நீள், அகல, உயரம் பற்றியும் எமினிகளைப்பட்ட திரைச் சீலையமைப்புப் பற்றியும் பின்னணியிசையாகவமையும் வாத்தியங்கள் பற்றியும் விரிவாகக் கூறுகிறது. இப்பண்புகளைத்தும் இக்காலத்திற்கும் பொருந்துவளவாகவேயுள்ளன இவ்வகளோடு

## வ்வக்கப்பறுவ ஸ்மிவர்டுவி

இன்றைய நிலையில் நாடகக் கதையும், நாடகத்தின் சிறப்புக்கு இன்றியமையாத தொன்றுகிறது. இவையெல்லாவற்றையும் விட, நாடகத்தின் உயிராக, நாடகத்தினுடையர்வுக்குக் காரணமாகக் கிளங்குவோர், கதாபாத்திரங்களை ஏற்று நடித்தும் நடிகர்களோயாவர்டு, எண்ணயகு அமைப்புக்கள் யாவுமே சிறப்புடன் அமைத்தபோதிலும் கதாபாத்திரங்களைக் காரணமாறி உணர்ச்சி வெளிப்பாட்டை மெய்ப்பாட்டோடும், அபிதயங்களோடும், நடிக்கும் ஆற்றல்வாய்ந்த நடிகர்கள் இல்லையெல் நாடகம் சிறப்படையாது. நடிகன் எண்வகை மெய்ப்பாடுகளைத் தோற்றுவித்து காணபோர், நவரசங்களையும் அனுபவிக்கச் செய்தல் வேண்டும் ஒருவன் பெருவீரனுக்காக நடிக்க வேடம் பூண்டு விட்டானாலும், அவன் சம்பவங்களுக்கேற்ற வாறு புருவத்தை வளைத்து, உதட்டைப் பிதுக்கி, பல்லைக் கடித்தல் வேண்டும். தின்னெண்ற கெம்பீரத் தோற்றத்தோடு எதிரிகளையதியாத குறிப்புத் தோன்றல் வேண்டும். பேசஞ்சோற்கள் தெளிவாக, நெஞ்சைத் தொடும் வகையில் இருக்கல் வேண்டும். இங்களும் மெய்ப்பாடு தோன்ற அவன் நடிக்கும்போது காணபோரிடத்தும் இயல்பாகவே வீரச்சவை தோன்றும்.

பேசும் படங்களும், தொலைக் காட்சியும் மக்கள் பண்தைக் கவர்ந்துள்ள இக்காலத்தில், நாடகங்கள் இவற்றுடன் போட்டியிட்டு முன்னேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பேசும் படங்களிலுள்ள சில நுணுக்கமுறைகளையும் நாடகங்களிலே கையாளுதல் தல்லது. உண்மையில் பேசும் படங்களின் தாக்கம், இன்றைய நாடகச் கலையை வளர்த்து, அதன் தரத்தை உயர்த்தியுள்ளதென்றே கருதுதல் வேண்டும். அன்றியும் வாசினுலியும் நாடக வளர்ச்சிக்குப் பணிபுரிவதும் குறிப்பிடத்தக்கது.

இன்று நாடகக்கலை வளர்ச்சியிருவதற்குப் பலவகையான முயற்சிகள் வேண்டப்படுகின்றன. சனத்தொகை கூடிய நகரங்களிலும், ஊர்களிலும் நிரந்தரமான நாடகவரங்கள் நிறுவப்படுதல் வேண்டும். இது அவசியமுங்கூட இம்முயற்சிக்கு அரசினரின் கலைக்காரர்த்துறை மாணிக்கம் வழங்கி உதவி புரிதல் வேண்டும். திறமையும், ஆர்வமும் நிறைந்த இலைஞர்களைத் தெர்ந்தெடுத்து, சிறந்த நாடகவியக்குநர்களைக் கொண்டு பயிற்சியளித்தல் இன்றியமையாதது. இதற்காக நாடகக் கல்லூரிகள் தலைநகர்களில் உருவாதல் வரவேற்கத்தக்கது. நம் நாட்டு பராம்பரியபண்புக்கேற்ற முறையில் சமூக சரித்திர, புரட்சி, புராண, புதியன, புதியவையாகத் தோன்றுதல் வேண்டும். இம் முயற்சியில் நாடக எழுத்தாளரிடையே போட்டியும் ஆர்வமும் உண்டாகக் கூடியதான் ஒரு அமைப்புறுறை உருவாதல் நன்று. அன்றியும் நல்ல கதையமைப்புக் கொண்ட பிற மொழி நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்தல் சுலக்சிரந்தது. நம்நாட்டு நடிகர்கள் கிணற்றுத் தவணையாய், பிறநாட்டு வளபாந் தெரியாது வாழும்நிலை மாறல் வேண்டும். பிறநாட்டுக் கலைஞர்களின் பரிவர்த்தனையால் நம்நாட்டுக் கலைஞர்க்கு அனுபவமும், ஞானமும் கைகூடும் இந்நிலை நாடகக் கலைவளர்ச்சிக்கு மிக இன்றியமையாதது. இவ்வித முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், நாடகக்கலைக்கு நல்ல தொரு ஏதிர்காலமுண்டென்பது இன்னம்.

நாடகக்கலை முத்தமிழ்களுள் ஒன்றுய், அக்காலத் தமிழகத்தில் உயர்நிலை பெற்றிருந்தது. இடைக்காலத்தில் முளைத்த போலீக் கொள்கைகளால் அது வீழ்ச்சி யடைந்தபோதிலும் கிராமங்களிலே அது நாட்டுக்கூத்து என்ற உருவில் உயிர்வாழ்ந்திருந்தது. இன்று தெருக்கூத்து, விள்லுப்பாட்டு எனும் வகையில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. நாடகத்தின் உயிரநடியான நடிகன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி, நவரசங்களையும் காணபோர் சுவைக்கத்தக்கவகையில் நடித்தலிலே நாடகத்தின் வெற்றி தங்கியுள்ளது இன்று நாடகம், பேசும்படக்கலையின் உதவியினாலும் நாடகக் குழுக்களின் உழைப்பினாலும் வளர்ச்சியடைகிறது. இவ் வளர்ச்சிமிக்க சிறந்த நிலையடையக் கலைஞர்கள், அன்பாகள் ஆவன் செய்வார்கள் என்னண்ணி வாழ்க தமிழ்! வளர்க்க தமிழ்! வளர்க வளர்க நாடகக்கலை! என வாழ்த்தி விடைப்பெறுகின்றேன்! வீரசாபாரி!

கலை மாநாடு

கலை மாநாடு

ஈ சங்கத்திற்கு, பவான் 110

பி ஸ்பெரைபி

# நேர்மையின் மறுபக்கம்

குபவண்யடி ஒலி கூபப் பத்துக்களின் வெளியீடு மீண்டும் பல நாடுகளில் வழங்கப்படுகிறது. சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தை உருவாக்கி காட்டப் பிரித்தானியர், வன்னி நாட்டின் ஒரு குறுநில மன்னைக் கொண்டு, முறப்பை வன்னி நாடு என்றும் சுதந்திரமாயிருத்தல் வேண்டும் என்ற சுதந்திரம் கொட்டத்தைக் கொண்ட பண்டரர் வன்னியனின் ஒரு நறபண் பாசிய அடைகலம் தேடி வருவோருக்கு அடைகலமளித்தல் எனும் தற மாலை பண்ணை அடிப்படையாகக் கொண்டு அவனையும் (பண்டாரவன்னியன் யும்) அவன் சாம்ராக்ஷியத்தையும் வீழ்ச்சியுறச் செய்த வீரகாலியம்.

நாடக பாத்திரங்கள்:-

காக்கை வன்னியன்	வெ. அரவிந்தன்
பண்டார வன்னியன்	நா. விக்னேஷ்
கைலாய வன்னியன்	வி. உதயசங்கர்
பெரிய மெயினர்	மு. ரா. மணிவன்னன்
பெய்ணன்ட் யுவெல்	சி. சுத்தியசீலன்
கேபென் டிரிபேக்	க. செந்தில்கு மரன்
எவ்வர்ட் மெட்ச்	அஞ்சலோ பிரான்ஸில்
படைவீரர்கள்	மு. மு. அங்கர்
கேவகர்கள்	மு. நி. மு. இரஷாட்
மந்திரி மூஸமாகவும்	மு. ச. மு. மபாஸ்
புலவர் மூஸமாகவும்	அ. ல. மு. சாஜகான்ஸ் இலங்குவம்
தயாரிப்பு; மு. அ. யூசப்	ரெஜில் பிரான்ஸில் கூட்டுறவுப்
நெறிஆளுனர்: சி. சுத்தியசீலன்	த. சிவகுமரன் கூட்டுறவுப் பாடி
இரவிசங்கர் க. சுந்தரப் பாயில் மொ.	தயாரிப்பு; மு. அ. யூசப்
மகேஸ்வர் மோ.	நெறிஆளுனர் திசந்தன் இரா. மு. பில்லை
மாண்கள்	மயில்கள்

## காட்டில் கண்ட பொருள்

2 H மாணவர்களின் வெளியீடு	குடும்பம் ரங்காந்தி, வெளியீடு கூடும்பம் ரங்காந்தி, காட்டில் கண்ட விநோதப் பொருளை அறிய முற்படுத்துவதைப் பற்றி, சின்னஞ்சிறு பிரான்கிள் கூட்டுறவுப் பிரதிவிஹானி யானை குருஙு கட்டும்பாளி சிகங்கும்புலை மொ.
மாண்கள்	மாண்கள் சி, ஜங்கரன் சி, ஜங்கரன் சி, செந்தூரன் செ.
முற்பட்டார்.	அதை விட்டு வருமாக உயிர் கூடும்பம் ரங்காந்தி, காட்டில் கண்ட விநோதப் பொருளை அறிய முற்படுத்துவதைப் பற்றி, சின்னஞ்சிறு பிரான்கிள் கூட்டுறவுப் பிரதிவிஹானி யானை குருஙு கட்டும்பாளி சிகங்கும்புலை மொ.
ரஷ்மி	அதை விட்டு வருமாக உயிர் கூடும்பம் ரங்காந்தி, காட்டில் கண்ட விநோதப் பொருளை அறிய முற்படுத்துவதைப் பற்றி, சின்னஞ்சிறு பிரான்கிள் கூட்டுறவுப் பிரதிவிஹானி யானை குருஙு கட்டும்பாளி சிகங்கும்புலை மொ.
ரிராஸ் மொ.	அதை விட்டு வருமாக உயிர் கூடும்பம் ரங்காந்தி, காட்டில் கண்ட விநோதப் பொருளை அறிய முற்படுத்துவதைப் பற்றி, சின்னஞ்சிறு பிரான்கிள் கூட்டுறவுப் பிரதிவிஹானி யானை குருஙு கட்டும்பாளி சிகங்கும்புலை மொ.
சுப்ராஸ் மொ.	அதை விட்டு வருமாக உயிர் கூடும்பம் ரங்காந்தி, காட்டில் கண்ட விநோதப் பொருளை அறிய முற்படுத்துவதைப் பற்றி, சின்னஞ்சிறு பிரான்கிள் கூட்டுறவுப் பிரதிவிஹானி யானை குருஙு கட்டும்பாளி சிகங்கும்புலை மொ.
மதன் யா.	அதை விட்டு வருமாக உயிர் கூடும்பம் ரங்காந்தி, காட்டில் கண்ட விநோதப் பொருளை அறிய முற்படுத்துவதைப் பற்றி, சின்னஞ்சிறு பிரான்கிள் கூட்டுறவுப் பிரதிவிஹானி யானை குருஙு கட்டும்பாளி சிகங்கும்புலை மதன் யா.
நாரிகள்	அதை விட்டு வருமாக உயிர் கூடும்பம் ரங்காந்தி, காட்டில் கண்ட விநோதப் பொருளை அறிய முற்படுத்துவதைப் பற்றி, சின்னஞ்சிறு பிரான்கிள் கூட்டுறவுப் பிரதிவிஹானி யானை குருஙு கட்டும்பாளி சிகங்கும்புலை நாரிகள்.
கோபிகாந் ல.	அதை விட்டு வருமாக உயிர் கூடும்பம் ரங்காந்தி, காட்டில் கண்ட விநோதப் பொருளை அறிய முற்படுத்துவதைப் பற்றி, சின்னஞ்சிறு பிரான்கிள் கூட்டுறவுப் பிரதிவிஹானி யானை குருஙு கட்டும்பாளி சிகங்கும்புலை கோபிகாந் ல.
சதாளந்தன் அ.	அதை விட்டு வருமாக உயிர் கூடும்பம் ரங்காந்தி, காட்டில் கண்ட விநோதப் பொருளை அறிய முற்படுத்துவதைப் பற்றி, சின்னஞ்சிறு பிரான்கிள் கூட்டுறவுப் பிரதிவிஹானி யானை குருஙு கட்டும்பாளி சிகங்கும்புலை சதாளந்தன் அ.
தாவிர் சுபைர் மோ.	அதை விட்டு வருமாக உயிர் கூடும்பம் ரங்காந்தி, காட்டில் கண்ட விநோதப் பொருளை அறிய முற்படுத்துவதைப் பற்றி, சின்னஞ்சிறு பிரான்கிள் கூட்டுறவுப் பிரதிவிஹானி யானை குருஙு கட்டும்பாளி சிகங்கும்புலை தாவிர் சுபைர் மோ.
பிரதீபன் பி.	அதை விட்டு வருமாக உயிர் கூடும்பம் ரங்காந்தி, காட்டில் கண்ட விநோதப் பொருளை அறிய முற்படுத்துவதைப் பற்றி, சின்னஞ்சிறு பிரான்கிள் கூட்டுறவுப் பிரதிவிஹானி யானை குருஙு கட்டும்பாளி சிகங்கும்புலை பிரதீபன் பி.

நாடக விஜய ராவுவின் கலைஞர்பாலி

## Please Patronise

நாடக விஜய் ராவுவின் கலைஞர்பாலி  
மற்றும் சென்றுள்ள முயன்செய்கள் பூச்சுவுடப்பாலி, திருக்கூ  
ச்சியங்கால், 'நாடக விஜய்', சிலங்குஸ்வத்தோகல் காலத் திப்பால  
சென்றுள்ள சென்றுள்ள பாலி மேற்கொண்டிருக்கிறதால் காலத் திப்பாலி  
நாடக விஜய் ராவுவின் கலைஞர்பாலி எழுதுப்பாலி

## Our

நாடக விஜய் ராவுவின் கலைஞர்பாலி  
மற்றும் சென்றுள்ள சென்றுள்ள பாலி  
நாடக விஜய் ராவுவின் கலைஞர்பாலி  
நாடக விஜய் ராவுவின் கலைஞர்பாலி

## Advertisers

RAJARATNA SOFT DRUGS

நாடக விஜய் ராவுவின் கலைஞர்பாலி நாடக விஜய் ராவுவின் கலைஞர்பாலி  
நாடக விஜய் ராவுவின் கலைஞர்பாலி நாடக விஜய் ராவுவின் கலைஞர்பாலி

## விளம்பரதாரர்கள்

நாடக விஜய் ராவுவின் கலைஞர்பாலி  
நாடக விஜய் ராவுவின் கலைஞர்பாலி

Seated (Left to Right) S. Suresh Kumar, T. Suthaharan (Secretary), C. Rajaratnam (Student Chairman)

A. Albertin Peries (Treasurer), V. Suresh (Chief Editor), S. Sutharshan V. Suresh (Treasurer), A. S. Pratheepan, M. A. Yusuf, B. Balaratnaraja, K. Pratheepan, T. Nijavolikanthan, S. Sathaselvan, M. Sivahalesan, S. Sivakumar, N. S. David, R. Krishnakumar, J. Y. Sebastianpillai, Absent: Neil Devanand.

Standing (Left to Right) 1-st Row: S. V. Amuthan, C. R. Soosaipillai, M. Sivahalesan, N. S. Manoranjan, H. Hanjan, R. Krishnakumar, J. Y. Sebastianpillai, 2-nd Row: N. S. David, R. Krishnakumar, J. Y. Sebastianpillai, 3-rd Row: M. Sivahalesan, S. Sivakumar, N. S. David, R. Krishnakumar, J. Y. Sebastianpillai, 4-th Row: N. S. Manoranjan, H. Hanjan, R. Krishnakumar, J. Y. Sebastianpillai.

# நேர்மையின் மறுபக்கம்

## ஏற்றுமொளியில்

### பொன்னைசை உள்ளோர் மண்ணவார்

பொருள். பொருள் என்று வாழ்க்கையையே மன ணூக்கி, அது மட்டுமென்றி தன் மகளையும் இழந்து அறிவு கெட்டு தன் சொந்த மகனுக்கே “திவோஸ்” வாங்கித் தொடுத்த வக்கீலின் நிலை இந் நாடகத்தில் எடுத்துரைக் கப்படுகிறது.

**வக்கீல்:-**

கருணைகரன் பிரதீபன்

**வக்கீல் மனைவி:-**

கணேஸராஜா அமுதனி

**வக்கீலின் நண்பன்:-**

கரேந்திரன் செல்வரத்தினம்

**புரேக்கர்:-**

கிரிதரன் பாஸ்கரநாதன்

**வக்கீலின் மருமகன்:-**

பிரமோதன் செல்வரட்டனம்

**மருமகனின் நண்பன்:-**

பிரமன் பாலரத்தினராஜா

**மகன்:-**

காங்கேசன் ராமநாதன்

**மற்றவர்கள்:-**

சுரேஷ் கந்தசாமி

**தயாரிபு:-**

ரவுசாண் ஹணீவா

கருணைகரன் பிரதீபன்

### RAஜ் RAஜ் SOழன்

உயர் தர வர்த்தகப் பிரிவு மாணவர்களின் வெளியீடு

இராஜ் இராஜ் சோழனின் பொற்காலம் நவீன மாகவும் நகைச்சவையாகவும் மாற்றப்பட்டால் எப்படியிருக்கும்? இதனை சித்தரிப்பதற்கு இந்நாடகத்தில் முயற்சியெடுக்கப்படுகிறது.

**சோழன்:-**

சதீஸ்குமார் பஸ்தியாம்பிள்ளை

**பாலதேவன்:-**

அ. ரேயினஸ்ட் மாரேஸ்

**வேங்கை நாட்டு மன்னன்:-**

இ. கிருஷ்ணகுமார்

**சோழ இவரகி:-**

பாரிஸ் இஸ்மாயில்

**மந்திரிகள்:-**

இரஞ்சன் ராசையா

**கோபாலகவாமி:-**


அ. இராமச்சந்திரன்

**இராமமூர்த்தி:-**

பொ. குமார்

ரிசா அகமட்

# NADAGA VIZHA ORGANISING COMMITTEE 1987



Seated (Left to Right) S. Suresh Kumar, T. Suthaharan (Secretary) G. Rajarathnam (Student Chairman)  
A. Albertin Peries (Treasurer) V. Suresh (Chief Editor) S. Sutharshan  
Standing (Left to Right) 1-st Row: S. V. Amuthan, B. Balaratnaraja, K. Pratheepan, M. A. Yusuf,  
C. R. Soosaipillai, T. Nilavolikanthan, S. Sathisellam, T. Ahilan,  
M. Sivabalaseelan, S. Surendran.  
Standing (Left to Right) 2-nd Row: K. Manoharan, R. Ranjan, J. Balakrishnan S. Thayaparan,  
N, S. David, R. Krishnakumar, J. T. Sebastiampillai,  
Absent: Neil Devanand.



முடிவுக்காக்காலை க்பரிப்புப் பதில், யாக்ராக்கி சூக்ஷ்ம யாக்ராக்காலை பதில் பதில்  
**நாடகம் — ஒப்பற்ற ஒரு நாடகம்**

சுதாப்புக்குப்பாட்டுப் பால்தூய் வகைத் தொழிலாபதி ஜினால  
 முத்தமிழில் முதன்மைபெறும் இயலானது மனிதனின் சிந்தனையணர்வைத்  
 தட்டியெழுப்பும் திறன்பெற்றது. இசையானது அவளது புலன்களைத்தையும்  
 ஒருங்கே தன்வயப்படுத்தி அவளைப் பரவசத்திலாழுத்துகின்றது. நாடகமோ இன்  
 னும் ஒருபடி மேலே சென்று, மனிதனது சிந்தனையையும், புலன்களையும் ஈர்க்கு  
 குந் தகைமைபெற்றவோர் கருவியாக, இயலையும் இசையையும் வாழுவைக்கும்  
 பெரும் பொறுப்பைத் தானேற்று, நவீன உலகில் நின்று நிலைக்கின்றது.

யாவீசுப் பால்தூய் வகைத் தொழில் க்பரிப்புப் பதில் பதில் பதில்  
 உலக வரலாற்றை ஒருமுறை புரட்டிப் பார்ப்பின், அன்று தொட்டு இன்று  
 வரை உலகைத் தன்வயப்படுத்தி, அதனை ஆவ்வன நாடக மேடைகளோ என்பதனை  
 நாமறியலாம். ஆம்! மேடையிலே தம் வாடையைப் பரப்பிய நட்சத்திரங்கள் என்  
 றும் சோடை போனதாக வரலாறில்லை. அமெரிக்கா முதல் இந்தியாவரை சமூக  
 அரசியல் இதியில் இக் நாடகங்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் அனைவராலும்  
 விதந்துறைக்கப்படுகின்றன. அன்றைய மேடையிலே அரிச்சந்திரனைப் பார்த்ததால்  
 உருவான சத்திய வித்தகர் காந்தி ஒருவரே போதும். நாடகங்கள் மக்களிடையே  
 ஏற்படுத்தும் தாக்கங்களை உணர:

இநாடகம் கொடுக்க முக்கு காலங்குப்பினால் இன்பிடியைக்காத ! பதில்  
 கொடுக்க முக்கு காலங்குப்பினால் இன்பிடியைக்காத ! பதில் கொடுக்க  
 மக்களின் ஆல், பாடல்; ஓர் உருவான சூத்துக்களே இந்நாடகக் கலைக்குவித்  
 திட்டனவென ஒரு சாரார் சருதுவர். எனவே, நாட்டிலக்கியம் அழிந்து விடுமோ  
 வென ஜெறும் அறிஞர்கள் பலர், அல்லிலக்கியத்தினாலுருவான நாடகக் கலையிருக்கும்வரை அது அழியாதென உணர்ந்து தேறுகின்றனர்.

மறுகண் நோக்குமிடத்து இந் நாடகக்கலை ஏட்டிலக்கியத்துடன் கொண்டுள்ளதோடர்புகளோ நாம் அறியலாம். பாரத இராமாயண முதலாய முடிமக்கள் காப்பிய நாயகர்கள் முதல் சிலப்பதிகாரம் முதலாய சூத்மக்கள் காப்பியக் கதாநாயகர்கள் வரை அனைத்துக் காப்பிய நாயகர்களும் நாடக மேடைகளிற் தோன்றியதன் மூலந்தான் மக்கள் வழிவோடு பின்னிப் பின்னந்தனர், அவர்தம மனத்திடையே நீங்காவிடம் பெற்றனர். நாடகமேடைகள் மூலம் இக் காப்பியங்கள் எளிய மக்களிடையே பரவியிருக்காவிடின், கற்றற்றந்த நல்லறிஞர்கள் மட்டுமே அறிந்த வர்களாக இவர்கள் இருந்திருப்பர். எனவே, ஏட்டிலக்கியக் காப்பியங்களுக்கு புச்சுதேடி தந்து. அவற்றுக்கு அழியாவா மூவித்து வந்து, வருகின்ற, வரப்போகின்ற இந் நாடகங்களால் ஏட்டிலக்கியமடையும் நன்மைகள் எம் சிந்தத்குப் புலனுகின்றன.

இவ்வாறு, நாட்டு, ஏட்டு இலக்கியங்களோடு ஒருங்கே தொடர்புற்றிருப்பது ணல்தான் இந்நாடகக் கலை பாமரர் முதல் அறிஞர்வரை அனைவராலும் நயக்கப்படுகின்றது. ஒவ்வொரு பிரதேசத்திலிருந்தும் கீதாற்றம் பெறும் நாடகங்களில் அவ்

வப் பிரதேசங்களுக்குரிய வழக்குச் சொற்களும், பாரம்பரியக் கலாச்சாரத்தினையும் பழக்கவழக்கங்களையும் காட்டும் சமூகப் பண்புகளும் மிளிர்வதை நாமுனரவாம்.

எனவே பொதுவாக எளிமை, தூய்மை முதலாய பண்புகளிறுப்பதினால் இக்கலை அவதானியின் இதயத்தை நேரே சென்று தொடுகின்றது. இதனால் தான் நாடக மேடைகளிற் புகுத்தப்படும் கருத்துக்கள் மக்கள் மனதிற் பகுமரத்தானிகள் போல் பதினின்றது. இதனால் தான் கருத்துக்களை இலகுவாகப் புகுத்தக்கூடிய வெள்ளு ஊடகமாக நாம் நாடகத்தை வர்ணிக்கின்றோம் ஒரு மனிதனை காந்தி யாகவோ அல்லது ஒரு ஹிட்லராகவோ மாறவைக்குந் தகைமை பொருந்திய இவிழுடகத்தின் செயற்பாடு அது பயன்படுத்தப்படும் விதத்தில் தான் தங்கியுள்ளது.

நாடகத்தை நாமொரு காயெனக் கொண்டால், திரைப்படமே பின்னைய களி. இன்றைய திரைப்படத் துறையிலேற்றும் ஒவ்வொரு அங்குல வளர்க்கிக் கும், பக்கப்பமாயும், காரணமாயும் இருப்பவை நாடகங்களே ஆயினும், அன்றைய திரைப்படங்களும் நாடகங்களும் அனைத்து மக்களினையும் நல்லவழியில் இட்டுச் செல்ல வேண்டுமென்ற இலட்சியத்தோடு தயாரிக்கப்பட்டவையாயிருந்தபொய்யால் சமூகத் தால் போற்றப்பட்ட அதே வேளை சமூகத்தால் தூற்றப்படுபவைகளாக இன்றைய திரைப்படங்களும் நாடகங்களும் அமைகின்றன பயிற்சியளிக்கக் கூடிய நாடகங்களைப் பிரிஞ்சிக்காக ஒலைக்காடு மத்துப்பட்டு

ஆம்! நாடகமேடையென்ற மூலஸைப்பூங்காடு இன்று ஒருசில சுயநலவாதி களினால் முட்புதராகிவிட்டது. நாடகமென்ற மாடமாளிகை இன்று இடிந்து மன்ற மேடாகிவிட்டது என்னிறந்த நாவலர்களின் சொற்பாக்கள் விளையாடிய நாடக மேடைகளிலே இன்று கேடுகேட்ட காட்சிகளிலெழும் அப்யக்கர்கள்கள் தான் வெண்பாக்களாய் ஓலிக்கின்றன. புகுத்தரின் போதனைகளையெடுத்துரைத்து எம்மை நல்வழி யில் இட்டுச்சென்ற நாடகங்கள் இன்று எத்தரின் சோதனைகளையெடுத்துக்காட்டி இனைய தலைமுறையினரை தீயவழியில் இட்டுச் செல்கின்றன. இன்றைய நாடகங்களின் ஆபாச வசனங்களைக் கேட்டால் ஒருபோதும் உருவாக மாட்டார் ஒரு காந்தி. மாருக எமக்குத் தான் வருகிறது வாந்தி.

இந்திலைமக்கு, நாடகமேடைகளைக் குறைக்குறவதால் ஆவது ஒன்றும் இல்லை. நாடகமென்னும் ஒப்பற்ற ஊடகத்தை முறைத்துறை உபயோகிக்கும் முறையற்ற செய்கைகளை உடன் நிறுத்த மாணவராகிய நாம் அணி திரளவேண்டும். நாடகங்களிலே ருற்கருத்துக்களைப் புகுத்தும் முயற்சிகளுக்கு எம்மாலியன்ற ஆதரவு அளிக்க வேண்டும். இப்படியான ஆக்கூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் படச்சத்தில் முத்தமிழையும் தண்ணகத்தே கொண்டு, அவற்றை வளர்க்கும் நாடகத்தமிழ் பெருவளர்ச்சி அடையுமென்பதில் எள்ளளவுமிலை சந்தேகம் நடைபோடுகிறது.

இப்பற்றியிப்பாகுடி கவிஞருடை இராமலிக்கம்பலக்ஷ்மியுடை உடல், உடல், இராமலிக்கு  
புப்பக்ஸ்மை மஹாராமை ஏங்களுடை ஒத்துப் புப்பாம் மாஸ்தி மாஸ்தி முத்துசாமி மனிவண்ணன்  
முதல் ஸ்ரீகங்காடு ம்பூபடி ம்பூபடி ம்பூபடி ம்பூபடி ம்பூபடி வருடம் 11-0

WYATT & CO. LTD.

## கட்டம்

தமிழ் மன்றங்களும், பழம் பெரும் நூல்களும், தமிழ் ஆசிரியர் களின் புகழும் மறைந்து வருகின்ற காலத்தில் அதனைத் தடுக்க வருகிறார் கடமைவீரர் சபாபதி இன்ஸ்பெக்டர் வேலை புரிந்தாலும் அவரின் எண்ணம் எல்லாம் தமிழ் நூல்களின் மீதே தங்கியுள்ளது. வறுமையால் வாடிய புகழ்பெற்ற தமிழ்ப் புலவரின் மகளின் திருமணத்தை முடிப்பதற்கு உதவி செய்வதில் குறியாக இருந்து அதிலும் வெற்றிபெறுகிறார் சபாபதி.

### நடிப்பவர்கள்

இன்ஸ்பெக்டர் சபாபதி	— சுரேந்திரன் செல்வரட்ஜனம்
தமிழ்ப் புலவர்	— பிரதீபன் கருணாகரன்
நண்பர் சந்தானம்	— கிரிதரன் பாஸ்கரநாதன்
நூலகர்	— பிரமோகனு செல்வரட்ஜனம்
பையன்	— நவஷான் ஹனிபா
புலவரின் மகள்	— அமுதன் கணேசராஜா
புலவரின் மருமகன்	— சுரேஷ்குமார் கந்தசாமி
முன்னள் செயலாளர்	— பிரமன் பாலரட்ஜராஜா

நறியாள்கை செ. சுரேந்திரன்

தயாரிப்பு செ. சுரேந்திரன்

இந்த இதழின் முகப்புச்சித்திரத்தை உருவாக்கித்தந்த சக்தோழ ஓஹியர் துரைராஜா அகிலனுக்கு தமிழ் நாடக மன்ற உறுப்பினர்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

44/1, FIRST FLOOR, STREET,

Telx 128 CANEY CE  
COLOMBO-11.



WITH BEST COMPLIMENTS

FROM  
FROM  
FROM

## SELVARATNA STORES

WHOLESALE & RETAIL GENERAL MERCHANTS

Desales in Tea Squares  
Gumshew Stores etc.

Dilruk Garment Industries Ltd.

11 & 13, Old Butcher Street, Colombo-11.

WITH BEST COMPLIMENTS

FROM  
FROM

## U. K. ELECTRICALS

M/s. ADURAI TEXTILES GOVT. SUPPLIERS CONTRACTORS

DEALERS & ENGINEERS

FASJUL AGENCY

WHOLESALE & RETAIL DEALERS IN

44/1, FIRST CROSS STREET,

COLOMBO-11.

*WITH BEST COMPLIMENTS*

*FROM*

*FROM*

## **SELVARATNAM STORES**

**WHOLESALE & RETAIL GENERAL MERCHANTS**

**Dealers in Tea and Oilman Stores etc.**

**11 & 13, Old Butcher Street, Colombo-11.**

**Telephone : 27548**

*WITH COMPLIMENTS*

*FROM*

*ATHULA & CO., LTD.*

*U.K. ELECTRICALS*

*GOVT SUPPLIERS CONTRACTORS*

*DE ALBERTO'S ENGINEERS*

## **FAZUL AGENCY**

**37/15, Hadji Faelman Garden, P**

**Telex 2054 CE COLONBO-11.**

**Makola.**

இயற்கையிலே நெடுங்கப் பரிசீலனைத்துடன் மனிதன் இயற்கையில் உள்ள பாகும் உத்திரங்க பொருள்களைக் கிடைக்க வேண்டும் என்றும் தானும் தன் குருவொலையை அடிக்காட்டி விடுவது தோன்றியிருக்கும். இதில் இருக்கும் கண்ட மனிதன் மேலும் பாடி மகிழ்ச்சுக்கத்தில் கூடி வாழும் ஒழுநிலையில் **FROM WITH COMPLIMENTS** பின்பற்றியிப் பலர் பாட அது மேலும் விருத்தியடைந்தது. இவ்வாறு மிகுந்த நிலையில் விரும்புத்து மக்களின் வாழ்க்கை யுடன் பின்னிப் பின்னாத்து “நாட்டார் பாடக்” எனப் பெயர் பெற்றுள்ளது. இவ்வால்க்காய்வுப்பாடு விடுவது சிறுவர்களுக்கு குடும்பத்திற்கு வாழ்வதை விடுவது என்று கருதுகிறேன்.

# Dilruk Garment Industries Ltd.

## 6 FIRST LANE MOUNT LAVINIA

6, FIRST LANE, MOUNT LAVINIA.

நாட்டும் எமது காலத்தில் இயன்றவரை வளர்ப்போன்றுள்ள நாகரிக துறைகளின் ஒப்பாக

**WITH THE BEST COMPLIMENTS**

பக்ஞானிகளுடைய முறை வாய்மூலம் சொல்லுவதற்கு நீண்டப்புறுத்தினால் பொய்யுமிகிரான் என்று உள்ளது. இப்போது தூக்காகும் உள்ளது. நீட்டப்பு தீவிரமாக தூக்கி வருவதை நோயாகக் கொண்டிருக்கிறார்கள். நீட்டப்பு பக்ஞானிகளுடைய முறை வாய்மூலம் சொல்லுவதற்கு நீண்டப்புறுத்தினால் பொய்யுமிகிரான் என்று உள்ளது. இப்போது தூக்காகும் உள்ளது. நீட்டப்பு தீவிரமாக தூக்கி வருவதை நோயாகக் கொண்டிருக்கிறார்கள்.

**M/s. ABERAME TEXTILES**  
248, 2nd Cross Street, Colombo-11.

WITH BEST COMPLIMENTS  
FROM  
MORR

## கலை வளர்ச்சி

மனித இனம் எப்பொழுது ஆரம்பமானதோ அக்காலம் தொட்டே கலைகளும் விருத்தியடைந்திருத்தல் வேண்டும். இது படிப்படியாக நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியாம். பல வேறுபட்ட உயிரினங்கள் வாழும் இவ்வுலகிலே அவ்வுயிரினங்களில் ஏற்பட்ட பரிமைத்தினால் அவற்றிலிருந்து பிரித்தறியக்கூடிய ஒரு முன்னேற்றமடைந்த இனமாக மனித இனம் விருத்தியாகிக் கொண்டு வந்தது. ஆரம்பத்தில் வேட்டை யாடி ஒரு இடத்தில் நிலைத்து வாழாமல் பல இடங்களைல்லாம் திரிந்து வாழ்ந்த மனிதன் பின்னர் வேளாண்மை செய்தல், மிருக வளர்ப்பு ஆகியன வழக்கத்திற்கு வந்த பின்னர் நிலையான இடங்களில் தனது குடியிருப்புகளை நிறுவிக்கொள்ளப் பழகிக் கொண்டான்,

Dilmah Ceylon Tea Co. Ltd.  
11 & 13, Old Butcher Street, Colombo-11.

அக்காலத்தில் எது அவன் உள்ளத்தை ஈர்க்கின்றதோ, எது உள்ளத்தில் இனபக் கிளர்ச்சியை உண்டாக்குகின்றதோ, எது உள்ளத்துக்கு நிறைவு தருகின்றதோ அவற்றையெல்லாம் அவன் நாடினான். இவ்வாறு அழியில் அமசுங்கள் அவனைத் தன்பால் ஈர்க்கத் தொடங்கின.

WITH BEST COMPLIMENTS  
11 & 13, Old Butcher Street, Colombo-11.

பல கண்டுபிடிப்புகள் நடைபெற்றால் வாழ்க்கை முறை இலகுவாக்கப் பட்டது. இதனால் அவனுக்கு ஒய்வு கிடைத்தது. இதனால் மூளை வளர்ச்சியும், உண்டாகி மொழி பிறப்பிக்கப்பட்டது. மனிதன் பேசத் தொடங்கினான். பகுத்தறிவு உண்டானதால் சூழலைப் பிரித்து அறிந்து கொண்டான்.

உழைப்பின் மத்தியிலே பாட்டும். கூத்தும், மாந்திரிகழும் அவர்களிடையே பிறந்தன. குகைகளில் புராதன காலந் தொட்டே பாடி ஆடுவதும் இசைக்கருவிகளை முழக்குவதும் பொங்கல் பூசைகளைச் செய்வதும் சடங்குகளையும் கிரியைகளையும் புரிவதும் அவர்களுக்கு உவப்பான காரியங்கள் ஆயின். கூத்தும் பட்டும் கிரியை புரிவதும் அவர்களுக்கு உவப்பான காரியங்கள் ஆயின். கூத்தும் பட்டும் கிரியை களும் தங்கள் தினசரி உலகியல் முயற்சிகளில் வெற்றிக்கு உதவும் என்ற நம்பிக்கை களும் தங்கள் தினசரி உலகியல் முயற்சிகளில் வெற்றிக்கு உதவும் என்ற நம்பிக்கை களும் தங்களை உண்டாயிற்று. மந்திரக் கிரியைகளுடன் கலந்தே ஆதிகாலத்து ஒலியங்களும் சிறபங்களும் தோன்றின எனக் கூறுவர். எடுத்துக் காட்டாகக் காலையின் ஒருவத்தைக் களிமண்ணிலே செய்து அதை ஈட்டியாற் குத்தினார்கள். இவ்ஸாகெறல்லாம் செய்களிமண்ணிலே செய்து அதை ஈட்டியாற் குத்தினார்கள். இவ்ஸாகெறல்லாம் செய்களிமண்ணிலே செய்து அதை ஈட்டியாற் குத்தினார்கள். இந்தக் கிரியைகளின் பொருட்டுச் செய்த உருவங்களையும் சித்திரங்களையும் தொடர்ந்து குகை ஓலியங்களும் பிற கலையாக்கங்களும் பிறந்தன. பல்வேறு தொழில்களைச் செய்து பெற்ற பயிற்சியும் பழக்கமும் கலை வளர்ச்சிக்கு துணை ஆயின. வாழ்க்கையின் ஒரு கூருக கலைகளும் இடம் பெற்றன.

இயற்கையிலே நெஞ்சைப் பறிகொடுத்த ஆதி மனிதன் இயற்கையில் உண்டாகும் ஒத்திகை பொருந்திய ஓவிகளினால் அவன் உள்ளாம் தூண்டப்பெற்று தானும் தன் குரலொலியை எழுப்பியிருப்பான். மொழி அவனுக்கு துணையாக வந்தபோது பாடல் தோன்றியிருக்கும். இதில் இன்பங்கள்டை மனிதன் மேலும் பாடி மகிழ சமூகத்தில் கூடி வாழும் சூழ்நிலையில் ஒருவணைப் பின்பற்றிப் பலர் பாட அது மேலும் விருத்தியடைந்தது. இவ்வாறு தோன்றிய பாடல் கிராமத்து மக்களின் வாழ்க்கை யுடன் பின்னிப் பினைந்து “நாட்டார் பாடல்” எனப் பெயர் பெற்றுள்ளது. இவ்வாறு ஏட்டு மொழி இலக்கியத்துடன் எழுதாக் கவிதைகளும் தோன்றின.

ஆதிகாலத்தில் ஒருமித்துப் பிறந்த பாட்டும் கூத்தும் பின்னர் பிரிந்து கொண்டன. காவியங்கள் தோன்றின. நடக்கங்கள் தோன்றின. நாட்டியங்கள் தோன்றின. இசைக் கச்சேரிகள் ஆரம்பமாயின. விஞ்ஞானம் முன்னேற புதிய புதிய கருவிகள் கண்டறியப்பட்டன. நவீன கலைகள் உருவெடுத்தன. அச்சியந்திரங்களின் வருகையால் வசன இலக்கியங்கள் செல்வாக்குப் பெற்றன. நாவல்கள் எழுந்தன. சிறுக்கதைகள் பிறந்தன. ஓவிப்பட நுட்பம் சிறப்புப் பெற்ற பின்னர் கையினாலே தீட்டும் ஓவியங்கள் நவீன மாற்றங்களைப் பெற்றன. நவீன ஓவியியல் மரபு உதய மாயிற்று. ஓவிப்படக் கலையும், நாடகக் கலையும் இனைந்து சினிமா ஆயிற்று.

இவ்வாறு பண்டைக் காலம் தொட்டு கலைகள் அடைந்துவந்த வளர்ச்சியை நாமும் எமது காலத்தில் இயன்றவரை வளர்ப்போம்.

WITH BEST COMPLIMENTS

FROM

துயஷங்கர் விஜயராஜ்  
வருடம் 11-0

DARLEY BUTLER & CO LTD

Clothing Importers & Cash Importers

Maradana Gold House

55, Sri Sangaraja Mawatha

DEALERS IN 22 CT. JEWELLERY

Colombo - 10

10A, Sand Division, Maradana, Colombo-10

Telephone : 31313

ஷாத் செப்பாற்றியலி கூடும் **WITH COMPLIMENTS** ஏவி வரிசுகளற்றிலி  
விழுாக மூன்றுப்பெட்டுப்பாடு ம் ஸாமாட ராமாட முடிலும் என்றுபொலி காலைக்கு ம்தாப  
காபவித்து கையாள்ளிக் குக்குடும் நினைவு. கையின்றைப்போல் பின்னாலீலு க்கு  
முகிவ தூப ப்ரைவரி க்குதிரைய பாங்கும் **FROM** க்குக்கு. ம்தாக்குமிலுக்காலும் ப்ராப  
ப்ரைவரி மூடு பாப ர்ஸேப ப்ரீத்துப்பால்பி ப்ரைவீக்கு மூலம் தூப க்கிழ்ச்சமூக  
க்கைக்குப்பாக கைக்காலுக்குப்பாப ப்ரைவாக்கு தூபமலி. குத்துப்பைக்குக்குலீ  
. குத்துப்பைக்கு ர்ஸேப பாலை “த்தூப ர்ஸேபாடு” குத்துவீலி ப்ரைவீபி க்குப்பும்  
. மீண்டும் முன்னால்தூபம் க்குத்துப்பைக்கு மூலம் குப்பாலையிலிருப்புகளிலு  
கிருத்தியலடக்கியிலுத்தும் வேண்டும். இது படிப்படியாக கூடுபெற்ற ஒரு நிலைக்  
கையாக இருக்கிற ர்ஸேப்பிலிருந்துகூட வருபாப கூட்டுப்பைக்கு மூலம் கிருத்தியலடக்கிலிருப்பு  
படி படிப்படியாக அமைகிறது. கையின்றைப்போல் கையின்றைப்போல் கையின்றை  
கையின்றைப்போல் கையின்றைப்போல் கையின்றைப்போல் கையின்றைப்போல் கையின்றை  
யைப் பயிற்சியை மூலமுறகி. கையின்றைப்போல் கையின்றைப்போல் கையின்றை  
கையின்றைப்போல் கையின்றைப்போல் கையின்றைப்போல் கையின்றைப்போல் கையின்றை  
கையின்றைப்போல் கையின்றைப்போல் கையின்றைப்போல் கையின்றைப்போல் கையின்றை  
கையின்றைப்போல் கையின்றைப்போல் கையின்றைப்போல் கையின்றைப்போல் கையின்றை  
**Romax Hardware Centre**  
**No. 307/4, Old Moor Street, Colombo-12.**

குற்பிழை மூலமிலி மூத்துவிலி மூத்து கூட்டுப்பைக்கு குற்பிழை  
அங்காக்குத்து குத்துவீலி மூலமிலி மூத்து கூட்டுப்பைக்கு குற்பிழை  
பக் கிளர்/கிளை கண்டாக்குவிக்குத்து, ஏது குன்றத்துக்கு நிறைவு தகுதிக்குத்து  
கையின்றைப்போல் கையின்றைப்போல் கையின்றைப்போல் கையின்றைப்போல் கையின்றை  
கையின்றைப்போல் கையின்றைப்போல் கையின்றைப்போல் கையின்றைப்போல் கையின்றை  
கையின்றைப்போல் கையின்றைப்போல் கையின்றைப்போல் கையின்றைப்போல் கையின்றை

### WITH BEST COMPLIMENTS

பல கையுப்பியுகள் கூடுபெற்றதாக வாழ்க்கை மூறை இவகுவாக்கப்  
பட்டது. இதனால் அவனுக்கு நான் கொடுக்கு. இதனால் மூன் வளர்ச்சியும்,  
உத்திரமிழுமிலி நான்கும்போட்டது. **FROM** பேசு கொடுக்கினுன். பகுது  
தறிய குறிப்பாக மூலை பிள்ளை அறிந்து வொன்டான்.

### Maradana Gold House

DEALERS IN 22 cr. JEWELLERY

கலிமண்ணிலே செய்து அலை டையர் குத்துவீலி. குவிவாதெல்லாம் செய்  
வதால் அந்த மிகுங்களை வேட்டப்படவில்லை. விவரம் கூடும் கைவரும்  
என்று நம்பிஞ்சே தொடர்ந்து கைவரும் கைவரும் கைவரும் கைவரும் கைவரும்  
**476 A, 2nd Division, Maradana, Colombo-10.**

WITH THE BEST COMPLIMENTS  
With Compliments

HACKS & BENSONS SWEETS  
CEYLON THEATRES LTD.

Sole Agent for

MICROKEMEKA LTD

Quality Products Distributed in

126, Basdeo Street Colombo-13.  
Telephone 54349

Sri Lanka by

FOR ALL YOUR REQUIREMENTS

of

**DARLEY BUTLER & CO LTD**

Groceries, Provisions & Cake Ingredients

Please Remember

Lincoln Enterprise (Pvt) Ltd.

98, Sri Sangaraja Mawatha

Colombo 10

Well Wisher

Telephone : 547839

*WITH THE BEST COMPLIMENTS*

*FROM*

**HACKS & BENSONS SWEETS**

## **MICRO METALS**

**IMPORTERS & GENERAL HARDWARE MERCHANTS**

**126, Barber Street, Colombo-13.**

**Telephone: 545349**

**Sri Lanka Pk**

---

*SPACE DONATED BY* *WITH THE BEST COMPLIMENTS*

*FROM*

**DARLEY BUTLER & CO LTD**

**Macadams Gold House**

**DEALERS IN 22 ct. JEWELLERY  
Colombo - 10**

**476 A, 2nd Division, Macadams Road, Colombo - 10**

**A Well Wisher**

**Telephone: 91313**

**With Compliments**

WITH THE BEST COMPLIMENTS  
from

## **CEYLON THEATRES LTD.**

Sole Agent for

**RANK XEROX**

**Copiers, Electronic typewriters, Tele Copiers  
Plan Printers**

GOAL OF SRI LANKA (CEYLON) SUCCESSOR TO THE

Telephone: 31666, 548096, 31243

BUSINESS UNDERTAKING OF

**FOR ALL YOUR REQUIREMENTS**

of

**Groceries, Provisions & Cake Ingredients**

Please Remember

**Lincolns Enterprise (Pvt) Ltd.**

99, Main Street  
Colombo - 11

Telephone: 547839

WITH THE BEST COMPLIMENTS  
With Compliments  
WITH THE BEST COMPLIMENTS

CEYLON TRADERS LTD.

Local Agent for

SALARANKERXO C I M  
Copiers, Electrostatic, Thermal Copiers  
Printers  
Telephone: 3168, 44800, 31243  
GOVT. OF SRI LANKA (CEYLON) SUCCESSOR TO THE  
BUSINESS UNDERTAKING OF

# ORIENT CO.(CEYLON) LTD.

P. O. BOX 281, HULTSDORF MILLS  
COLOMBO 12

Base Remover

Liquor Enterprise (Pvt) Ltd.  
Telephone : 22111 - 5  
35195 - Direct (Manager Duty Free Operations  
& Liquor Sales)

Telephone: 547833

„ඩැමු රැකිගාත්‍ය තුවක්‍රියිය තුර පෙනීගැනීම්,,

සෑරුව සුදා සූප්‍රිත”

සෑර ඝොගුනා ඝැම් සේවක”

- ඕනෑම සුදා ඔහුගාට පෙනීම සෑමු ඔහුගාටුණු මෑත පැවැති ඇතැයි උග්‍රය උග්‍රය.
- මූල්‍යයුතු ප්‍රශ්න යේදී බුද්ධ මිත්‍රාදා තුවක්‍රියිය මෙහෙයුම් අභ්‍යන්තරයේදී යොමු දැක්වුනු යුතු පෙනීම්පුද්‍ර ඔහුගාටුණු මෑත.
- පූර්වම්බාන වූදා දෙව්‍යනා ආදායාලුවයාවුත් මිරු මානුෂීකමෘෂාවයා මාරු මෑත.
- මූල්‍යය මිත්‍රාදා තුවක්‍රියිය ඇතුළුණු උග්‍රය ඇතුළුණු ඇතැයි උග්‍රය.
- තුළුණු ආදායා වූදා න්‍යායා පූර්වම්බාන උග්‍රය උග්‍රය උග්‍රය.
- පෙනීම්පුද්‍ර පෙනීම්පුද්‍ර පෙනීම්පුද්‍ර පෙනීම්පුද්‍ර පෙනීම්පුද්‍ර උග්‍රය.
- මූල්‍යය මිත්‍රාදා තුවක්‍රියිය මෑතු උග්‍රය උග්‍රය.
- LINES LANKA (Pvt) LTD. මූල්‍යය මිත්‍රාදා තුවක්‍රියිය මෑතු උග්‍රය.
- වූදා වූදා මූල්‍යය මිත්‍රාදා තුවක්‍රියිය මෑතු උග්‍රය.
- මූල්‍යය මිත්‍රාදා තුවක්‍රියිය මෑතු උග්‍රය උග්‍රය.
- W. වූදා මිත්‍රාදා තුවක්‍රියිය මෑතු උග්‍රය.
- W. වූදා මිත්‍රාදා තුවක්‍රියිය මෑතු උග්‍රය.
- මූල්‍යය මිත්‍රාදා තුවක්‍රියිය මෑතු උග්‍රය.

P පාදා මෙළඳපාලයිල  
ඩැමු තුවක්‍රියිය මෑතු

# தற்றமிழாஸ் நன்றிகள்

## தயமாக நவில்கின்றேம்

WITH THE BEST COMPLIMENTS

நல்மாலைப் பொழுதினிலே நாடகவிழா அரங்கேற நல்லாசியும், அநுமதியும் தந்து, பிரதம் அதிதியாக கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித் த அதிபர் திரு. B. சூரியாராச்சி அவர்களுக்கும்,

உங்கள் கைகளிற் தவழும் இம்மலர் உருவாக அதை எம் கற்பணையில் கருவறச் செய்த மன்றப் பொறுப்பாளியர் திரு. மா. கணபதிப்பிள்ளை அவர்களுக்கும்,

தேடிப்பெற்ற நாடகப் படைப்புகளை உங்கள் முன் தெரிவு செய்து படைத்திட உதவிகள் நல்கிய ஆசிரியப் பெருந்தகைகள் திருமதி. A. கோபாலன், திருமதி. M. கிரு பாலரட்னம் செல்வி. M. மேனன் அவர்கட்டும்,

இளம் படைப்பாளர்களின் படைப்புக்களைத் தேர்வு செய்துதவிய கொழும்பு, தமிழ்ச் சங்கத்து செயலாளரும் ஞேயல் கல்லூரி முன்னைநாள் ஆசிரியருமான திரு. க. கந்தசாமி அவர்கட்டும்,

தளர்ச்சியற்றிருந்த நாடக மன்றத்தின் ஊட்ட நடைக்கு உள்மார்ந்த ஆசிகளும், ஆலோ சனைகளும் நல்கிய ஏனைய மன்றப் பொறுப்பாளியர்களுக்கும், உறுப்பினர்களுக்கும்,

தரமான நாடகங்களைத் தரம் பிரித்திட்டா மத்தியஸ்தர்கள் திரு. நடராஜசிவம், திரு. ஜோர்ஜ் சந்திரசேகரன், திருமதி. வணஜா பூஷ்ணிவாசன் ஆகியோர்க்கும்,

நாடக ஆக்கங்களை ஊக்கமுடன் படைத்த இளம் படைப்பாளிகளுக்கும், அதில் நடித்திட்ட இளங் கலைஞர்க்கும்,

இளங் கலைஞரின் ஆக்கத்திற்கு ஆதரவும், ஒத்துழைப்பும் நல்கிய பெற்றேர்க்கும், நாடக விழாவை அரங்கேற்றுவதில் எம் கரங்களோடு தம் கரங்களைப் பினைத்துக் கொண்டு பேராதரவு வழங்கிய அமைப்புக் குழு உறுப்பினர்க்கும்,

நம் தோளோடு தோள் சேர்த்து உரமேற்றிய தோழர்கட்டும்,

விளம்பரங்களை அளவில் வழங்கிய வாணிபப் பெருமக்களுக்கும், நல்ல இஶயங்களுக்கும்,

இனிதான் இம்மலை இனிதாகி அச்சேற்றிய Eljees அச்சகத்தினருக்கும்,

வண்ணமாக நாம் கண்ட கணவுகளை வண்ணவொளியாலும் வயத்தவொவியாலும் மேற கேற்றிய பராக்கிரம குழுவினருக்கும்,

எல்லாவாவற்றிற்கும் மேலாக இம்மாலைப் பொழுதினிலே இவ் விழாவிலே கலந்து கொண்டு, அமைதி காத்து, விழா இனிதே நடைபெற உற்சாகமூட்டிய பார்வையாளப் பெருமக்களுக்கும்,

இங்கு நாம் குறிப்பிட மறந்த ஆனால் குறிப்பறிந்து உதவிய அனைவருக்கும்,

36195 - Direct (Manager) எம் கோடான் கோடீரநன்றிகள்,  
& Liquor Sales

தமிழ் நாடக மன்றம்.

"நன்றி மறப்பது நற்றமிழர் தம் பண்பன்று"

PRINTED

**ELJEES LANKA (Pte) LTD.**

297 GALLE ROAD COLOMBO 3.

TEL: 585802

*WITH BEST COMPLIMENTS*

*FROM*

# **DASAPRAKASH ICE CREAM MANUFACTURERS (PRIVATE) LIMITED**

**Available 25 to 51 Multiflavour Ice Cream**

**( Please Visit )**

## **DASAPRAKASH ICE CREAM PARLOUR**

**enjoy multiflavour Quality Ice Cream**

**FACTORY :**

**731, Negombo Road,  
Amaloder  
WATTALA.**

**PARLOUR :**

**137, Galle Road,  
Bambalapitiya  
COLOMBO 4.**

**OFFICE :**

**283, Layards Broadway,  
Grandpass,  
COLOMBO 14.**